

தமிழர் தகவல்

TAMILS' INFORMATION

ஜாக் லேட்டன் பதவிகளை
நிரப்பிய இருவர்



புதிய எம். பி.
Craig Scott



புதிய தலைவர்
Thomas Mulcair

ஒட்டாத உறவைக் காட்டும்
கழுத்துப் பட்டிகள்



கனடிய நிதியமைச்சர்
Jim Flaherty

ஒன்றாறியோ நிதியமைச்சர்
Dwight Duncan





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
Canadaதொலைபேசி
416 920 9250தொலைநகல்
416 921 6576மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.ca

தயாரிப்பு

ஈழத்தமிழர் தகவல் நிலையம்,
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்ஸ்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
மஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்
குயினர்ஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
எஸ். ரி. சிங்கம்விநியோக முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
இ. சிவலிங்கம்
எஸ். திருமுருகா
ப. சிவசுப்பிரமணியம்
பொன். சிவகுமாரன்
என். குமாரதாசன்
நா. விமலநாதன்தொழில்நுட்ப உதவி
ஹான் கிறாஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

முதற் கல்

நடக்குமா நடக்காதா என்றும், முடியுமா முடியாதா என்றும் இருந்து நடந்து முடிந்து விட்டது. 2012 மார்ச் 22 என்பது இலங்கை அரசாங்கத்தின் வரலாற்றுப் பதிவில் ஒரு கறுப்பு நாளாகிவிட்டது.

மூன்றாண்டுகளுக்கு முன்னர், 'உலகம் எம்பக்கமிருக்கையில் எமக்கென்ன பயம்' என்ற மிடுக்குடன் மனித குலத்துக்கு எதிரான போர்க்குற்றங்களைப் புரிந்த இலங்கையின் ஆட்சியாளர்கள், அதே உலகத்தின் பிரதிநிதிகளால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் முன்னால் தலைகுனிந்து நிற்க நேர்ந்த நாள் இது.

பூகோள மூலோபாய செயற்பாடுகளுக்கு ஏற்றதான கருத்துருவாக்கத்தின் ஊடாகக் கருத்தாதிக்கம் செலுத்தும் மூலவரான அமெரிக்காவின் தர்க்கரீதியான நடவடிக்கைகளை வெல்ல முடியுமென நினைத்த மகிந்த அரசாங்கம், தான் விரித்த வலைக்குள் தானே சிக்குண்டு நல்ல நண்பர்களையும் இழந்து கையறு நிலைக்கு வந்துள்ளது.

ஜெனிவாத் தீர்மானம் இலங்கையின் போர்க்குற்றங்களையும் இனவழிப்புகளையும் விசாரிக்கும் அதிகாரத்தைக் கொண்டதல்ல என்பது தெரியும், இதனைத் தமிழர்கள் முழுமையாக ஏற்கவில்லை; ஆனால், குற்றமிழைத்தவர்களை விசாரணையின் வாயிற்படிக்குக் கொண்டுசெல்ல வைக்கும் என்ற நம்பிக்கையில் 'இப்போதைக்கு இது பரவாயில்லை' என்று கட்டுண்டோம்.

ஜெனிவாத் தீர்மானம் ஒன்பது மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றமைக்கு புலம்பெயர் தமிழர்களின் தீவிர பங்களிப்பே முக்கிய காரணம் என்று இலங்கை அரசே வாக்குமூலம் கொடுத்துள்ளது. உலக இயங்கு விதிகளுக்கமைய, தாயக விடுதலைக்கும் இலங்கையைச் சர்வதேச குற்றக்கூண்டில் நிறுத்தவும் புலம்பெயர் தமிழரால் முடியுமென்பதையே இந்தக்கூற்று சுட்டுகின்றது.

'உலகின் எந்தத் தீர்மானமும் எங்களைக் கட்டுப்படுத்தாது' என்ற மகிந்த ராஜபக்சவின் முழக்கம் எதிர்பார்க்கப்பட்டது. இவ்வழியே அவர் பயணிக்க வேண்டுமென்பதே எங்களின் விருப்பமும். உலக முத்தோர் அமையம் உரத்துத் தெரிவித்தவாறு, இலங்கை மீதான அடுத்த தீர்மானத்துக்கு அது விரைந்து வழிவகுக்கும்.

"முதலில் குரல் கொடுப்பது புதுத்தரையில் நீர் பாய்ச்சுவது போன்றது; முதற் குரல் வெளியே கேட்டுவிட்டால், அடுத்த குரல்கள் உற்றுக் கேட்கப்படும்" என்பது ஓர் ஆங்கிலப் பழமொழி.

தீர்மானம் என்பது தீர்வுக்கான ஆரம்பப்படி; அதற்கான முதற் கல் போடப்பட்டுவிட்டது. அடுத்த கற்களை போடுவது சிரமமானதன்று!

திரு எஸ். திருச்செல்வம்
முதன்மை ஆசிரியர்

ISSN 1206-0585

Established
February 1991P.O. Box - 3, Station F
Toronto, ON. M4Y 2L4,
CanadaTel: 416 920 9250
Fax: 416 921 6576email
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editor
Quintus Thuraisingam
Anojini KumaradasanGeneral Manager
S.T. SingamCirculation Manager
R. R. RajkumarPublic Relation
R. Sivalingam
S. Thirumuruga
P. Sivasubramaniam
Pon. Sivakumaran
N. Kumaradasan
N. VimalanathanTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 Copies

உயர் தொழில்நுட்பத்துடன் அப்பினின் 'புதிய ஐபாட்'



நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் அப்பின் நிறுவனமானது கடந்த (மார்ச்) மாதத்தில் உயர் வரையறை (High-Definition) கொண்ட திரை மற்றும் தற்பொழுது காணப்படும் ஐ பாட்களிலுள்ளதை விடவும் வேகமான புரோசசரை கொண்ட புதிய ஐ பாட் ஐ வெளியிட்டது. இதில் வயர்லெஸ் தொழில்நுட்பமும் காணப்படுவதுடன், கடந்த தலைமுறை ஐ பாட்களை விடவும் வேகம் அதிகமாக காணப்படுகிறது. 4ஜி தொழில்நுட்பத்தைக் கொண்ட 9.7 அங்குல தெளிவான திரையைக் கொண்டதாக இக்கருவி அமைந்துள்ளது. இதனை 'ஐபாட் 3' என அழைக்கவுள்ளதாக செய்திகள் முன்னதாக வெளிவந்திருந்த போதிலும், இதனை "புதிய ஐபாட்" என அழைப்பதாக அப்பின் நிறுவனம் தெளிவுபடுத்தியது.

புதிய ஐபாட் - 5 மெகா பிக்ஸல் கமெராவைக் கொண்டதாக அமைந்துள்ளதோடு, ஐபாட் 4 என இலுள்ள அதே வகையான சென்ஸரை அக் கமரா கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஐபாட்டின் திரையின் தெளிவு மிகச்சிறப்பானதாக அமையும் எனத் தெரிவித்த அப்பின் நிறுவனத்தில் உலகளாவிய சந்தைப்படுத்தலின் சிரேஷ்ட உப தலைவர் பில் ஸில்வர், ஐபாட் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் அற்புதமாகக் காணப்படும் எனவும் தெரிவித்தார். புதிய ஐபாட் 499 அமெரிக்க டாலர்கள் தொடக்கம் விற்பனை செய்யப்பட்டவுள்ளது. கடந்த மார்ச் 16ஆம் திகதி ஐக்கிய அமெரிக்கா, ஐப்பான், ஐக்கிய இராச்சியம், கனடா, சுவீட்சர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், ஹொங் கொங், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் 'புதிய ஐபாட்' கறுப்பு, வெள்ளைஆகிய வர்ணங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

ஃவை ஃவை மாத்திரம் கொண்ட 16 ஜிபி ஐபாட்கள் 499 அமெரிக்க டாலர்களுக்கும், 32 ஜிபி ஐபாட்கள் 599 அமெரிக்க டாலர்களுக்கும், 64 ஜிபி கொண்ட ஐபாட்கள் 699 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது. 4 ஜி வகையான தொழில்நுட்பத்தைக் கொண்ட ஐபாட் களில் 16 ஜிபி கொள்ளளவைக் கொண்ட ஐபாட்கள் 629 அமெரிக்க டாலர்களுக்கும், 32 ஜிபி கொண்டவை 729 அமெரிக்க டாலர்களுக்கும், 64 ஜிபி கொண்டவை 829 அமெரிக்க டாலர்களுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன.

கனடிய குடிவரவுச் சட்டத்தில் மோசடிகளைத் தடுக்கும் ஏற்பாட்டில் 'எக்ஸ்பிரஸ்' மாற்றங்கள் ஆரம்பம்!

Minister Kenney Proposes Many Changes to Immigration Act

கனடிய குடிவரவுச் சட்டத்தில் 'எக்ஸ்பிரஸ்' வேகத்தில் பல 'அடிதடி' மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றது. இதற்கான சட்ட முன்னறிவித்தல்கள் குடிவரவு பிரஜாவுரிமைகள் அமைச்சர் ஜேசன் கென்னியினால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.

திருமணப்பந்தம் காரணமாக ஸ்பொன்சரில் வரும் கணவர் அல்லது மனைவி, கனடிய நிரந்தரக் குடியுரிமை பெற்ற நாளிலிருந்து அடுத்த இரண்டு வருடத்துக்குள் பிரிந்து செல்ல முடியாது; இதனை மீறினால் ஸ்பொன்சரில் வந்தவர் நாடு கடத்தப்படக்கூடும்; குற்றச் சட்டத்தின் கீழ் நடவடிக்கையும் எடுக்கப்படலாம்.

A spouse or partner from abroad being sponsored by a Canadian or permanent resident would be required to live together with their sponsor in a legitimate relationship for two years following receipt of their permanent resident status in Canada. If these steps are not pursued, the sponsored spouse or partner's status could be revoked, possibly leading to their removal and in some instances criminal charges could be laid.

திருமணம் புரிந்த ஸ்பொன்சரில் கனடாவுக்கு வந்து விவாகரத்து எடுத்த ஒருவர், நிரந்தரக் குடியுரிமை பெற்ற நாளிலிருந்து அடுத்த ஐந்து வருடத்துக்குள் புதிதாக ஒரு வாழ்க்கைத்துணையை ஸ்பொன்சர் செய்ய முடியாது என்பது கடந்த மாதம் (மார்ச்) 2ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

Effective March 2, sponsored spouses or partners are ineligible to sponsor a new spouse or partner for five years from the day that they are granted permanent resident status in Canada.

வெளிநாட்டிலிருந்து ஒருவரைக் கனடாவுக்குக் கொண்டு வருவதற்கு ஏற்றதாக (வசதி கருதிய திருமணங்கள் - marriages of convenience)) திருமண ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படுவதைத் தவிர்க்கவே இந்தத் திடீர் மாற்றம் கொண்டு வரப்படுவதாக அமைச்சர் கென்னி விளக்கியுள்ளார்.

மொழித்திறமை மற்றும் மொழியாற்றலுள்ள இளைய குடிவரவாளர்களுக்கு கனடாவில் குடியேற முன்னுரிமை வழங்கும் மாற்றத்தையும் அமைச்சர் அறிவித்துள்ளார். மாகாணத் தெரிவுத் திட்டத்தின்கீழ் கனடா வருபவர்களுக்கும் புதிய நடைமுறையிருக்கும் என்றும், இவ்வருடக் கடைசியில் இந்த மாற்றம் செயற்பட ஆரம்பிக்குமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

By targeting younger and more language-proficient immigrants, a 'transformational' package of immigration reforms promises to end the 'vicious circle of unemployment' for new comers, says the minister. Among the changes proposed: adjusting the points system for Federal Skilled Workers; focusing on skilled trades people; and boosting the minimum amount required for investor immigrants, which stands at \$800,000. Canada needs to get the 'biggest bang for its buck' in attracting investor-immigrants, said the minister.

அதேசமயம், 2008ஆம் ஆண்டுக்கு முன்னர், கனடாவுக்கு வரவேன விண்ணப்பித்து தேக்க நிலையிலுள்ள சுமார் ஒரு லட்சம் விண்ணப்பங்களைத் துரிதமாகப் பரிசீலித்து முடிவெடுக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பமாகியுள்ளன. விண்ணப்பித்த காலவரிசைக்குப் பதிலாக, விண்ணப்பதாரரின் தகுதி அடிப்படையில் அவர்களைத் தெரிந்தெடுக்க அமைச்சர் ஆலோசித்து வருகின்றது.


இன்னொரு செயற்பாட்டுத் திட்டத்தின் அடிப்படையில், கனடாவில் குடியேற-விருப்பவர்களின் கல்வித் தகுதிச் சான்றிதழ்களை அவர்கள் இங்கு வருவதற்கு முன்னரே மதிப்பீடு (evaluation) செய்து முடிவெடுக்கவும் குடிவரவு அமைச்சர் தீர்மானித்துள்ளது.





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்



இறக்குமதியாகும் உணவுப் பொருட்களால் கூடுதலான நோய்கள் பரவுவதாக அமெரிக்காவின் நோய்கள் கட்டுப்பாட்டு மையம் அறிவித்துள்ளது. மீன் வகைகள் மற்றும் காரமான உணவுப் பொருட்களே 2009, 2010ஆம் ஆண்டுகளில் கூடுதலான நோய்கள் பரவக் காரணமாக இருந்துள்ளது. ஏறத்தாழ அரைவாசிக்கும் அதிகமான நோய்கள் பரவ இதுவே காரணமென மேற்படி மையம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் 15 நாடுகளிலிருந்து இறக்குமதியான உணவுப் பொருட்கள் நோய்களைப் பரப்பியுள்ளன.

கனடாவில் 75 தேர்தல்களில் போட்டியிட்டுத் தோல்வி கண்டவர் என்ற சாதனையை ஜோன் ரேர்பல் (61) என்பவர் பெற்றுள்ளார். 1979ல் ஒட்டாவா மேற்குத் தொகுதியில் முதலில் போட்டியிட்ட இவர், கடந்த மாதம் 19ஆம் திகதி நடைபெற்ற ரொறன்ரோ பர்போத் இடைத்தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார். நாடாளுமன்ற, மாகாண சபைத் தேர்தல்களில் மட்டுமன்றி மேயர் பதவி, நகரசபை உறுப்பினர் பதவிகளுக்கும் இவர் போட்டியிட்டுள்ளார். முதல் தேர்தலில் பெற்ற 19 வாக்குகளை இவர் மறந்து விடவில்லை.

மாணவர்களுக்கு இலவசமாக விநியோகிக்கவேண்டி அனுப்பப்பட்ட 'புனித பைபிள்' புத்தகங்களை ஒன்றாறியோவிலுள்ள பாடசாலைச் சபையொன்று ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. சகல மதத்தினரையும் பாடசாலையில் சமமாக மதிக்க வேண்டுமென்ற கொள்கையின் அடிப்படையில் பைபிள்களை மாணவர்களுக்கு விநியோகிக்க முடியாதென்று ஒன்றாறியோவிலுள்ள 'புளுவோட்டர்' மாவட்ட கல்விச் சபை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சாதக பாதகமான கருத்துளை பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

கனடாவில் வாழ்வதற்குச் சிறந்த நகரமாக ஒட்டாவா முன்றாவது தடவையாக 'Moneysense' சஞ்சிகையால் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளது. பண்பாடு மற்றும் குடும்ப நட்புறவுத் தன்மைகளின் அடிப்படையில் இத்தெரிவு இடம்பெற்றுள்ளது. பேர்ளிங்ரன், கிங்ஸ்ரன், கலிஃபக்ஸ், றெஜினா ஆகியவை அடுத்த சிறந்த நான்கு நகரங்களாகத் தெரிவாகியுள்ளன. முதல் பத்து இடங்களுக்குள் ரொறன்ரோ நகரம் இடம்பெறாதது பலருக்கும் கவலையளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒன்றாறியோ மாகாணத்தின் எல்லையிலுள்ள வின்சர் பட்டினத்தின் சனத்தொகை குறைவடைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நடத்தப்பட்ட சனத்தொகை சேகரிப்புத் தரவுகளின்படி, தண்டர்பே மற்றும் வின்சர் ஆகிய இரு இடங்களும் ஒன்றாறியோ மாகாணத்தில் சனத்தொகை குறைந்து வருவது தெரியவந்தது. நம்பமுடியாத அளவுக்கு சனத்தொகை குறைந்துவரும் சர்வதேச வட்டகைக்குள் வின்ட்சரும் ஒன்றாக இப்போது இடம்பெற்றுள்ளது.

வீடுகள் மற்றும் சொத்துகள் கொள்வனவுக்கான அடமானக் கடன்கள் பெறுபவர்கள் தொடர்பான பூரண விபரங்களையும் கனடிய வங்கிகள் தெரிந்திருப்பதை உறுதி செய்யும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. ஒவ்வொருவரதும் அடையாளம், கடனைத் திருப்பிச் செலுத்த அவர்களால் முடியுமா என்ற சாத்தியம், வீடு/சொத்துகளின் முழுப் பெறுமதி போன்ற தரவுகள் பகிர்வுக்காகப் பேணப்படும். அடமானக்கடன் முதிர்வுக்காலத்தை ஐந்து வருடங்களால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவது தெரிந்ததே.

ரொறன்ரோவில் அடையாளம் காணப்பட்ட சிறுபான்மையின பெண்கள் அரசாங்க மற்றும் தனியார் துறைகளில் தலைமைத்துவப் பதவிகளில் இன்னமும் உரிய இடத்தைப் பெறவில்லையென அண்மைய ஆய்வொன்று தெரிவிக்கின்றது. அரசியல் உட்பட அரசாங்க, கூட்டுத்தாபன, கல்விச் சேவை போன்ற துறைகளில் இவர்கள் 2.6 வீதமே தலைமைப்பதவிகளில் உள்ளனர். ஆனால், இப்பகுதியிலுள்ள சனத்தொகையில் பெண்கள் 51.3 வீதமாக இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

கனடிய

பிரஜாவுரிமை பரீட்சை: தோல்வியடைவோர் இரட்டிப்பாக உயர்வு

கனடியப் பிரஜாவுரிமைப் பரீட்சையில் சித்தியடைவோர் தொகை வருடாவருடம் குறைந்து வருவதாகவும், 2006ஆம் ஆண்டுக்குப் பின்னர் சித்தியடையாதோர் தொகை முன்னரிலும் பார்க்க இரட்டிப்பாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

2006ஆம் ஆண்டில் 3,872 பேர் இப்பரீட்சையில் தோல்வியடைந்தனர். ஆனால், 2010ஆம் ஆண்டில் இத்தொகை 5351 ஆக உயர்ந்தது. 2010 மார்ச் மாதத்தில் அறிமுகமான புதிய பரீட்சைத் திட்டமே இதற்குக் காரணமாக இருக்கலாமென அஞ்சப்படுகின்றது.

முன்னைய பரீட்சைக்குப் பயன்படுத்தப்பட்ட மாதிரிக் கைநூல் நீக்கப்பட்டு, Discover Canada என்ற புதிய கைநூல் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் பரீட்சையில் சித்தி பெறும் புள்ளியும் 60 இலிருந்து 75 ஆக உயர்த்தப்பட்டது.

கனடாவில் கடைசியாக வசித்த நான்கு வருடங்களில், 1095 நாட்கள் கனடாவுக்குள் வசித்த நிரந்தரக் குடியுரிமை பெற்றவர்கள் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றவர்கள். கனடிய வரலாறு, பண்பாடு அதன் விழுமியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட 20 கேள்விகளுக்குப் பரீட்சையின் போது பதிலளிக்க வேண்டும். கனடியர்களுக்கான கடமைகளையும் உரிமைகளையும் இவை பிரதிபலிப்பவை. விண்ணப்பதாரிகள் குற்றச்செயல்களில் சம்பந்தப்படாதவர்களாகவும் இருக்க வேண்டும்.

பரீட்சையில் சித்தியடையாத சிலர் அவர்களின் மொழித்திறனை நிரூபிக்க நேர்முகப் பரீட்சைக்குச் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது. ஆனால் அதற்கு மேலும் ஒரு வருடம் வரை காத்திருக்க வேண்டும்.

தற்போது பிரஜாவுரிமை விண்ணப்ப பரிசீலனைக் காலம் சுமார் 20 மாதங்களாக உள்ளது. விண்ணப்பத் தொகை அதிகரிக்க அதிகரிக்க இதுவும் நீண்டு செல்கின்றது.

ஜாக் லேட்டன் மறைவால் ஏற்பட்ட வெற்றிடங்கள்

**ரொறன்ரோ-டான்போர்த் தொகுதி
கிரெய்க் ஸ்கொட் வெற்றி**



கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் கனடிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஜாக் லேட்டன் மரணமானதையடுத்து ஏற்பட்ட இரண்டு வெற்றிடங்களும் கடந்த மாத நான்காம் வாரத்தில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு தேர்தல்கள் மூலம் நிரப்பப்பட்டன.

மார்ச் 19ஆம் திகதி ரொறன்ரோ டான்போர்த் தொகுதிக்கான இடைத்தேர்தல் இடம்பெற்றது.

இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஜாக் லேட்டன் 2004ஆம் ஆண்டிலிருந்து இறக்கும் வரை பதவி வகித்தார். இடைத் தேர்தலில் என் டி. பி அபேட்சகரான பேராசிரியர் கிரெய்க் ஸ்கொட் 59.4 வீத (19,210) வாக்குகள் பெற்று அமோக வெற்றியீட்டினார். லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கிரான்ட் கோர்டன் 28.5 வீத (9,215) வாக்குகள் பெற்றார். கன்சர்வேடிவ் அபேட்சகர் 3.4 வீத (1,736) வாக்குகளை மட்டுமே பெற்றார்.

வழக்கறிஞரான கிரெய்க் ஸ்கொட், யோர்க் பல்கலைக் கழக சட்டப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். மனித உரிமைகள் விவகார முன்னணிச் செயற்பாட்டாளரான இவர், இலங்கை தொடர்பான நடவடிக்கைக் குழுவில் முக்கிய இடம்வகித்து வருகின்றார்.

**என். டி. பி புதிய தலைவராக
தோமஸ் மல்கெயர் தெரிவு**



கனடிய என் டி. பியின் புதிய தலைவராக கியுபெக் மாகாணத்தின் ஓட்டுமென்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான தோமஸ் மல்கெயர் (57) தெரிவாகியுள்ளார். இப்பதவிக்கு மொத்தம் ஏழு பேர் போட்டியிட்ட தேர்தல் மார்ச் மாதம் 24ஆம் திகதி ரொறன்ரோவில் நடைபெற்றது. முதலிரு சுற்று வாக்களிப்பிலும் முன்னணியில் நின்ற தோமஸ் மல்கெயர் மூன்றாவது சுற்றில் அறுதிப் பெரும்பான்மை பெற்று கட்சியின் தலைவரானார்.

2007ஆம் ஆண்டிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகவிருக்கும் இவர், கட்சியின் தலைவரானதையடுத்து நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகியுள்ளார்.

“2015ஆம் ஆண்டில் ஸ்டீபன் ஹாப்பரைத் தோற்கடித்து என் டி. பியை நாடாளுமன்ற அரியாசனத்தில் அமர்த்துவேன்” என்று தமது வெற்றி உரையின்போது தோமஸ் மல்கெயர் குளுரைத்தார். வழக்கறிஞரான இவரும் ஓர் சட்டப் பேராசிரியராகக் கடமையாற்றியவர்.

ஜெனிவா ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான முதலாவது தீர்மானம் வெற்றி!

ஆதரவு - 24, எதிர்ப்பு - 15, நடுநிலை - 08, வெற்றி வாக்கு - 09

2009 முள்ளிவாய்க்கால் பேரவலம் தொடர்பிலான முதலாவது தீர்மானமொன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ. நாவின் மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் நிறைவேறியது. கடந்த மாதம் 22ஆம் திகதி, ஐ. நா. பொதுச்சபையின் நாற்பது நாடுகளின் அனுசரணையுடன் அமெரிக்கா இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்தது.

இலங்கை அரசால் நிறுவப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனக் கோரி முன்வைக்கப்பட்ட இந்தத் தீர்மானம், இறுதியில் இந்தியாவின் தலையீட்டால் முக்கிய வாசகங்கள் நீக்கப்பட்ட “உப்புச்சப்பில்லாத” ஒன்றாக்கப்பட்டு, 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 24 நாடுகளும், எதிராக 15 நாடுகளும் வாக்களித்தன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. தமிழ்நாட்டின் சகல அரசியல் கட்சிகளும் கொடுத்த அழுத்தத்தினால் பூரண விருப்பமில்லாமலே இந்தியா தீர்மானத்தை ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

தீர்மானத்தின் மூன்று அம்சங்களும் பின்வருமாறு:

1. நல்லிணக்க ஆணைக்குவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசைக் கோருவதுடன்,

பொருத்தமான சட்ட ரீதியான கடப்பாடுகளை நிறைவேற்ற தேவையான மேல்நடவடிக்கைகளை எடுக்குமாறும், அனைத்து இலங்கையருக்கும் நீதி, சமத்துவம் என்பவற்றை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்;

2. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவும், சர்வதேசச் சட்டம் மீறப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்வதுடன் ஓட்டுமொத்தமான நடவடிக்கைத் திட்டத்தை இலங்கை அரசு சமர்ப்பிக்க வேண்டும்;


3. மேற்படி விடயங்களை நடைமுறைப்படுத்த இலங்கைக்கு ஆலோசனை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு இலங்கை அரசுடன் கலந்தாராய்ந்து அதன் இணக்கப்பாட்டுடன், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தையும் மற்றும் விசேட நடைமுறை ஆணையைக் கொண்ட தரப்பினரையும் ஊக்குவித்து, மேற்படி ஏற்பாடுகள் கொண்ட அறிக்கையை 22வது அமர்வின்போது (மார்ச் 2013) மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் சமர்ப்பிக்க வேண்டுகிறோம்.

(28 ஆம் பக்கம் வருக)



டாக்டர் எம். கே. முருகானந்தன்

மூட்டு நோய்களோடு வாழ்தல்



“இந்த வலிகளோடு வாழ்வது சரியான கஸ்டம். காலையில் கால்களைக் கீழே வைத்து எழும்ப முடியாது. கை கால்களை நீட்டி மடக்கி அசைத்து பயிற்சி கொடுத்தால்தான் ஒருமாதிரி எழும்பி, அன்றாட வீட்டு வேலைகளைச் செய்ய முடியுது இந்த மனிசனுக்கும் பிள்ளைகளுக்கும் அது புரியுதே. விடிஞ்சால் பொழுதுபட்டால் வருத்தப் பாட்டுத்தான் பாடுறான் என நக்கல் அடிக்குதுகள்” இவ்வாறு சொல்பவர்கள் அநேகம். ஏனெனில் மூட்டு நோய்கள் (Arthritis) மிகவும் பரவலாகக் காணப்படும் நோயாகும்.

வாழ்க்கைத் தரம்

மூட்டு வலிகளுடன் வாழ்வது துன்பமானது என்பது எல்லோருக்கும் தெரியும். மூட்டு வலி என்றால் உடலுக்கு உபாதை கொடுக்கும் எல்லா நோய்களும் துன்பமானதுதான். அவை உடலை மட்டுமின்றி மனத்தையும் சோரச் செய்கின்றன. இதனால் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதிக்கச் செய்கின்றன. ஆனால் அதேநேரம் மற்றவர்கள் அவர்களது வலியைப் புரிந்து கொள்வது குறைவு. ஒரு மில்லியன் அமெரிக்க பிரஜைகளின் மருத்துவ அறிவிக்கைகளை ஆராய்ந்த பொழுது இது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது கிடைத்த சில முடிவுகள் மூலம் நீங்களும் அதை உணர்வீர்கள். Arthritis Care & Research சஞ்சிகையின் ஏப்ரல் 18, 2011 இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

பாதிப்புகள் அதிகம்

- * சாதாரண பிரஜைகளில் 12 சதவீதத்தினரே தங்கள் ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை எனக் கருதியபோது மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டோரில் 27 சதவீதத்தினர் தமது ஆரோக்கியம் நல்ல நிலையில் இல்லை என்றனர்.
- * மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் உடல் ரீதியாகச் சுகயீனமுற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள் கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஏழு நாட்கள் ஆரோக்கியம் கெட்டிருந்ததாகக் கூறினர்.
- * மாதத்தில் மூன்று நாட்கள் மட்டும் மன அமைதியற்று இருந்ததாக சாதாரண மனிதர்கள் கூறியபோது மூட்டு நோய்களினால் பாதிக்கப்பட்டோர் மாதத்தில் ஐந்து நாட்கள் பாதிப்பற்று இருந்தனர்.
- * ஆரோக்கியம் முழுமையாக கெட்ட நாட்கள் சாதாரணமானவர்களுக்கு மாதத்தில் 5 ஆக இருக்க மூட்டு நோயாளருக்கு 10 ஆக இருந்தது.
- * நாளாந்த பணிகள் கெட்டதாக நாலுக்கு ஒன்று என்ற விகிதத்தில் இருந்தது.

சமூக ரீதியாக

சமூக ரீதியில் பார்க்கும்போது மூட்டு நோயாளிகள் கல்வி ரீதியாக, தொழில் ரீதியாக, மற்றும் வருமான ரீதியாகவும் மற்றவர்களை விட அதிகம் பாதிப்பற்று இருந்தது அவதானிக்கப்பட்டது.

அத்துடன் அவர்களிடம் மற்றவர்களை விட புகைத்தல், மது, போதை போன்ற தவறான பழக்கங்களும், உடல் உழைப்பு குறைந்த, உடற் பயிற்சி அற்ற சோம்பேறித்தனமான வாழ்க்கை முறைகளும் அதிகமிருந்தன. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், அத்த எடை போன்ற நோய்கள் அவர்களிடையே அதிகம் காணப்பட்டது.

செலவு காரணமாகவும், சிகிச்சைக்காகச் சென்று வருவதில் உள்ள சிரமங்கள் காரணமாகவும் மருத்துவ உதவி போதியளவு கிட்டவில்லை என்பதும் தெரிய வந்தது.

பொருளாதார ரீதியாக

வேலை செய்ய முடியாமை, போதிய வருமானமின்மை, மருத்துவத்திற்கு போதிய

செலவழிக்க முடியாத நிலை, அத்துடன் நீரிழிவு நோய் அதிகமாக ஏற்படுதல் போன்றவற்றால் அவர்களது ஆரோக்கியம் மேலும் பாதிப்படைகிறது. இதனால் அவர்களது இந்த வாழ்க்கைத் தரம் தாழ்ச்சியடைகிறது. இவற்றால் உள நலமும் குறைகிறது. இதுதான் அந்த ஆய்வின் முடிவு.

ஆனால் மூட்டு வருத்தங்கள் இருந்தபோதும், சோர்ந்து கிடக்காது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குபவர்களிடையே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது குறைவு.

செய்ய வேண்டியவை

எனவே மூட்டு நோயுள்ளவர்கள் பாதிக்கப்படாது இருக்கச் செய்ய வேண்டியது என்ன?

“என்னால் எதுவும் முடியவில்லை” என மூட்டு வலியைக் காட்டி வாழாதிருக்கக் கூடாது. முடிந்தளவு உற்சாகமான சுறுசுறுப்பான வாழ்வைக் கடைப்பிடிக்க முயல வேண்டும்.

தினசரி தோட்டவேலை, வீட்டு வேலைகள், நடைப் பயிற்சி, உடற் பயிற்சி என ஈடுபட்டு தமது உடலைச் சோரவிடக் கூடாது. இது மனச் சோர்வையும், மனவிரக்தியையும் அண்ட விடாது. நீரிழிவு, பிரசர், போன்ற வேறு நோய்கள் இருந்தால் அவற்றுக்கு அவசியமான மருத்துவத்தை செய்து தமது பொதுவான ஆரோக்கியத்தைப் பேண வேண்டும்.

அவர்களைக் குற்றம் கூறி மேலும் வேதனையில் ஆழ்த்தாது சூழ இருப்பவர்கள் அவர்களை உற்சாகப்படுத்தி, மனப் பாதிப்பிற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும்.

அமெரிக்காவில் மாத்திரம் 50 மில்லியன் மக்கள் மூட்டு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் நோய் நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இலங்கையில் எவ்வளவு என்பது கணக்கிடப்படவில்லை. இவர்கள் எல்லோருக்கும் உடல் வலியும் மன உபாதையும் அற்ற வாழ்வை அமைக்க உதவுவதற்கு இந்த ஆய்வின் ஊடாக நாம் படிப்பிணையைப் பெறலாம்.●

Canada welcomes UN rights council resolution on Sri Lankan civil war probe

By: Mike Blanchfield, The Canadian Press

OTTAWA - Canada welcomed a decision by the United Nations Human Rights Council on Thursday that presses Sri Lanka to properly investigate alleged war crimes in connection with the country's two-and-a-half decade civil war.

The council approved a resolution, co-sponsored by Canada, which calls on the Sri Lankan government to fully examine allegations of summary executions, kidnappings and other atrocities by government forces and the Tamil Tiger rebels.

The resolution passed over the objection of the Sri Lankan government, which views it as an infringement of its sovereignty.

Foreign Affairs Minister John Baird said Canada continues to call for an independent investigation into alleged violations that occurred in May 2009 when government forces routed the Tigers to end the long civil war.



John Baird

"Canada remains concerned that the government of Sri Lanka has not fully addressed the grave accusations of serious human rights violations that occurred toward the end of the conflict," Baird said in a statement.

"We continue to call for an independent investigation into the credible and serious allegations raised by the UN secretary general's panel of experts on accountability in Sri Lanka that international humanitarian law and human rights were violated by both sides in the conflict." Baird said the resolution is a clear message to the Sri Lankan government to develop a plan, in conjunction with the UN rights body, that would implement recommendations of its own reconciliation commission's report.

Human rights groups have accused the Sri Lankan government of using the commission to whitewash the matter.

"The resolution shows that the international community is sick and tired of the Sri Lankan government dragging its feet on accountability," Elaine Pearson, deputy director of the Asia division of Human Rights Watch, told The Canadian Press. "This resolution is an important first step towards justice for war crimes in Sri Lanka,"

Amnesty International said that if Sri Lanka fails to implement the resolution, the international community should be prepared to push for a full, independent inquiry.

Amnesty also took the Sri Lankan government to task for fostering hostility against the UN and human rights critics.

"They must end their campaign of intimidating peaceful critics and instead get on with the task of fulfilling the recommendations of their own national inquiry and their obligations under international law," Sam Zarifi, Amnesty's Asia-Pacific director, said in a statement.

Protests against the resolution continued in Sri Lanka on Thursday, with politicians, disabled soldiers and families of dead soldiers participating. Sri Lankan lawmakers also protested in Parliament and denounced the United States for taking the lead on the resolution.



Stephen Harper

Prime Minister Stephen Harper has said Canada will boycott the 2013 Commonwealth summit in Sri Lanka if the government does not take the war crimes issue more seriously.

Three Canadian parliamentarians are in Sri Lanka this week to evaluate the situation.

Parliamentary secretaries Chris Alexander and Rick Dykstra and new Sen. Vern White, the former Ottawa police chief, have planned a wide range of meetings with government and non-government officials throughout the country.

Ethnic Tamils in exile, including those in Canada's 300,000-strong diaspora, welcomed the vote as a first step toward accountability and peace in Sri Lanka.

"It puts the government of Sri Lanka on notice that the international community will no longer passively accept gross violations of human rights and humanitarian law," said Vani Selvarajah, a spokeswoman for Tamil organizations in Canada, Britain and the United States.

"Though we would have preferred the resolution to establish an international commission of inquiry, we see this as an incremental first step towards establishing a proper mechanism towards accountability in Sri Lanka." ●



'சிந்தனைப் பூக்கள்' எஸ். பத்மநாதன்

மனமே! நலமா?

21

மனதில் பதற்றம் எழுவது போன்றே அடிக்கடி பயமும் ஏற்படுகின்றது. சிறிய வயதில் உணவு உண்ணுவதற்கு நிலாவையும், காக்காவையும் காட்டும் தாய்மார்கள் சிலவேளைகளில் 'உம்மாண்டி' வருகுது 'பூச்சாண்டி' வருகிறது என்றெல்லாம் பயமுறுத்தி உணவு ஊட்டுவதைப் பார்த்திருக்கிறோம். இப்படியே குழந்தையிலிருந்து பயஉணர்ச்சி எம்முடன் ஒன்றிவிடுகின்றது. எல்லோருக்கும் பரிச்சயமான உணர்வு எனினும் எதற்குப் பயப்படுகிறோம் என்பதும், எதைக் கண்டு பயப்படுகிறோம் என்பதுவுமே ஆய்வுக்குரியது.

மனதின் பாதிப்புகளில் பயம் அல்லது அச்சம் மிகவும் ஆழமானதொன்று. சாதாரண விடயங்களில் ஏற்படும் பயம் (fear) என்பதற்கும் குறிப்பிட்ட விடயங்களில் மட்டும் எழுகின்ற பீதி (Phobia) க்கும் வித்தியாசங்கள் உண்டு. உயரத்தில் இருக்க பயம், இருட்டில் இருக்க பயம், சனக்கூட்டத்திலும் தனிமையிலும் இருக்க பயம், திறந்த வெளியிலும் மூடிய அறையிலும் இருக்க பயம் இப்படியெல்லாம் ஏற்படுவதென்றால் அது மனநிலைப் பாதிப்பாகும். இவற்றிற்கு சிகிச்சை தேவைப்படுகின்றது.

பயம் ஏற்படுவதற்கு ஏதோ ஒரு காரணம் இருக்கும். காரணம் நினைவுக்கு வராதுவிட்டாலும் யோசித்துப் பார்த்தால் சிறுவயதிலேயே ஆரம்பிக்கப்பட்டிருக்கும். பொதுவாகக் குழந்தைகளுக்கு வீரத்தை வளர்க்காது விட்டாலும் அநாவசியமாக பயத்தை உருவாக்கக் கூடாது. சிறுவயதில் கற்பிக்கப்பட்ட பயம் உள்ளூர் ஊடுருவி, வளர்ந்து பெரியவரானாலும் மனதில் உறுத்திக் கொண்டே இருக்கும். பொதுவாக பீதி என்பது அர்த்தமற்ற, அடிப்படையற்ற மிதமிஞ்சிய பயஉணர்வாகும். மேலோட்டமாகப் பார்த்தால் அர்த்தமற்றதாக இருக்கலாம். ஒவ்வொரு வகைக்கும் ஒவ்வொரு பெயர் வைத்திருக்கிறார்கள். உதாரணமாக தண்ணீருக்குப் பயம் (Hydrophobia), திறந்தவெளிப் பயத்திற்கு (Agarophobia), மிருகங்களின் பயத்திற்கு (Zoophobia), குளிர் பயத்திற்கு (Psychophobia), மரண பயத்திற்கு (Necrophobia) என்று பெரும் பட்டியலே உள்ளது.

நூலொன்றில் பயத்திற்காக இப்படியொரு கதை. அவன் திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றான். பெற்றோர் கோபிக்கின்றனர், சந்தேகிக்கின்றனர். ஆனால் அவன் பிடிவாதமாய் இருக்கிறான். நண்பனிடம் மட்டும் மனம் திறந்து பேசுகின்றான். அவன் சொன்ன காரணம் வியப்பானது. கதவு, யன்னல்களைப் பூட்டிவிட்டு படுக்க முடியவில்லை. எப்படி திருமணம் செய்து ஒன்றாக மூடிய கதவுக்குள் படுப்பது - எப்படி எனக்கு கல்யாணம் நடக்கும்? என்கிறான். இது சற்று வியப்பானதே. எல்லோரும் கதவு, யன்னல்களை மூடிவிட்டு நிம்மதியாகப் படுக்க இவனுக்கு எல்லாவற்றையும் திறந்து விட்டு படுப்பதே நிம்மதியாக இருக்கிறது. எத்தனை விதமான அச்சம், பீதி, நினைத்தால் குழப்பம்தான் வரும்!

இப்படியான சந்தர்ப்பங்களில் உளவியல் சிகிச்சை தேவைப்படுகிறது. நடத்தை மாற்றம் (Behaviour modification) என்னும் சிகிச்சை தேவைப்படுகிறது. முதலில் மருந்துகள் தேவைப்பட்டாலும் படிப்படியாகக் குறைக்கப்படலாம். அத்துடன் ஆழ்நிலை உறக்கம் (Hypnosis) என்ற முறையிலும் சிகிச்சையளிக்கலாம். இப்படி பல சிகிச்சைகள் தேவைப்படலாம். விமானத்தில் செல்லப் பயப்படும் ஒருவர் பிரயாண ஆரம்பத்தில் குடித்துவிட்டு இறங்கும்வரை மதுபோதையிலிருப்பாராம். இது ஒரு பத்திரிகைச் செய்தி. இப்படி எத்தனையோ செய்திகள் நம்மைச் சுற்றியுள்ளன.

சாதாரண மனித இயல்புக்கு எதுவும் தேவையில்லை. தொடர்ந்து எல்லாவித சூழ்நிலையிலும் அச்சம் ஏற்படுமானால் நிச்சயமாக மனநல உதவி தேவை.

அச்சம் தவிர் - பாரதி

மீண்டும் சந்திப்போம்.

பணவீக்கத்தின் முதற் பலி 'பெனி'

கனடாவின் பணவீக்கத்துக்கு இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முதற் பலியானது 'பெனி' என்றழைக்கப்படும் ஒரு சதக் குற்றி. இதன் தயாரிப்புச் செலவு இதனை விட அதிகம். அத்துடன் இதனைப் பெறும் பெரும்பாலானவர்களும் மீள்பாவனைக்கு இதனை விடுவதில்லை. மீள் தொட்டிகளிலும் கண்ணாடிச் சாடிகளிலும் இதனைப் போட்டு அழகு பார்க்கின்றனர். இதனால், இந்த வருட இலையுதிர் காலத்துடன் புதிதாக 'பெனி' தயாரிப்பதில்லையென கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் பிறகு 'நிக்கல்' எனப்படும் ஐந்து சதக் குற்றியே கனடாவின் மிகக்குறைந்த பெறுமதியுள்ள நாணயமாகவிருக்கும்.

வலிப்புக்கு மருந்து வாழைப்பழம்

வாழைப்பழம் மிக மலிவான விலையில் கிடைக்கக் கூடியது மட்டுமில்லாமல் அனைவராலும் வாங்கி உண்ணக் கூடியது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் இளமையும் அழகும் அதிகரிக்கும். அது மட்டும் இல்லாமல் வலிப்பு நோயிலிருந்து விடுபடலாம் என இத்தாலி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வலிப்பு நோய்க்கான காரணங்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதில் பொட்டாஷியம் இரத்தத்தை ஆரோக்கியமாக்கும் என்பதுடன் இரத்தம் உறைதலை தடுக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அன்றாடம் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் 3 வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயை தடுக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். ஏனெனில் இரத்தம் உறைவதால் வலிப்பு நோய் ஏற்படும் சாத்தியங்கள் அதிகம். வாழைப்பழத்தில் உள்ள பொட்டாஷியம் சத்து இரத்தம் உறைவதை தடுக்கும். இது சீரான இரத்த ஓட்டத்துக்கு உதவி மூளைக்கு செல்லும் இரத்தம் பாதிப்படைவதை தடுக்கும்.

மூளை மற்றும் இரத்த ஓட்டம் ஆரோக்கியமாக இருந்தால் நோய் தாக்குதல் இருக்காது. வலிப்பு நோய் தாக்குதலில் இருந்து வாழைப்பழம் உள்ளிட்ட பொட்டாஷியம் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் 21 சதவீதம் கூடுதல் பாதுகாப்பு அளிக்கிறது என்று தங்கள் ஆய்வு முடிவில் தெரிவித்துள்ளனர்.

அ. முத்துலிங்கம்



தாயும் சேயும்

நான் ஆப்பிரிக்காவில் இருந்தபோது ஒரே கதையை பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தக் கொடூரமான கதை உண்மையாகக்கூட இருக்கலாம். சோமாலியாவில் ஒரு தாயும் சேயும் பாலைவனத்தைக் கடக்கிறார்கள். மணல் தண்டை போல சுடுகிறது. தாய் குழந்தையை இடுப்பில் சுமந்தபடி ஓடுவதும், மர நிழல்களில் சற்று நின்று இளைப்பாறுவதுமாக முன்னேறுகிறாள். ஓர் இடத்தில் கால் வெந்துபோக வேதனை தாங்க முடியாமல் குழந்தையை கொதிக்கும் மணல்மேல் போட்டு அதன் மேல் ஏறி நிற்கிறாள். எத்தனை வலி என்றால் அந்தத் தாய் அப்படிச் செய்திருப்பாள் என்று நினைக்கும்போதே மனம் பதைக்கிறது.

இந்தக் கதையை கேட்டபோது எனக்கு பல வருடங்களுக்கு முன்னர் நான் சிறுவனாய் இருந்த சமயம் யாழ்ப்பாணத்தில், பரமேஸ்வராக் கல்லூரி வளாகத்தில் நடந்த தமிழ் விழா நினைவுக்கு வந்தது. சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, பெரியசாமி தூரன், கல்கி, தவத்திரு தனிநாயகம் அடிகள் போன்ற பெரியோர்கள் அங்கே உரையாற்றினார்கள். விழாவில் வேலைசெய்த தொண்டர்களில் ஆக வயதில் குறைந்தது நான்தான். இரும்பினால் செய்த ராட்சத தண்ணீர் டாங்கக் சுத்தம் செய்வதற்காக என்னை அதற்குள் இறக்கிவிட்டார்கள். அரைநாளாக சுத்தம் செய்தேன். அதுதான் நான் தமிழுக்கு ஆற்றிய ஆகச் சிறந்த தொண்டு. 100,000 மக்கள் குடித்த நீர் என் பாதம் பட்டுத்தான் அங்கிருந்து வெளியேறியது.

ரா.பி சேதுப்பிள்ளை பேசும்போது சிலேடையாகப் பேசி நிறைய கைதட்டல்கள் வாங்கினார். அவருடைய மாலையை யாரோ அவசரத்தில் மாற்றிப் போட்டுவிட்டார்கள். அதே சமயம் காலை நிகழ்ச்சி ஒன்று மாலை நிகழ்ச்சியாக மாறியதை அறிவிக்கவேண்டிய கட்டாயமும் அவருக்கு நேர்ந்தது. சொல்லின் செல்வர் எழுந்து ஒலிவாங்கியின் முன்னால் நின்று 'மாலை மாறிவிட்டது' என்று சுருக்கமாகச் சொன்னார். ரா.பி.சேதுப்பிள்ளை அன்று பேசும்போது பலதடவை 'தாய்நாடு, சேய்நாடு' என்று குறிப்பிட்டார். தாய்நாடு இந்தியா, சேய்நாடு ஈழம். அப்பொழுதெல்லாம் நான் இந்தியா என்றால் அது முழுக்க முழுக்க தமிழர்களால் நிரம்பிய நாடு என நம்பிய காலம்.

சில வருடங்களுக்கு முன்னர் இந்தியா செல்வதற்காக நானும் மனைவியும் கனட-

ாவில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா விண்ணப்பம் செய்தோம். தூதரகத்தின் பூட்டிய கதவுகளுக்குமுன் நின்ற வரிசையில் நாங்களும் நின்றோம். விண்ணப்பத்தை கொடுத்துவிட்டு உள்ளே நுழைந்தோம். தேனீக்கள் ஒன்றின்மேல் ஒன்று அமர்ந்திருப்பதுபோல ஆட்கள் நெருக்கியடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்கள். மூன்று மணிநேரம் காத்திருந்த பின்னர் எங்கள் முறை வந்து கூப்பிட்டார்கள். யன்னலுக்கு போய் அதிகாரியிடம் பேசினோம். 'அவர் எத்தனை நாளைக்கு?' என்றார். சொன்னேன். 'எதற்காக போகிறீர்கள்?' என்றார். சுற்றுலாவுக்கு என்றேன். மீண்டும் 'எதற்காகப் போகிறீர்கள்?' என்றார். மறுபடியும் சொன்னேன். பல் வைத்தியர் 'இன்னும் அகலமாக', 'இன்னும் அகலமாக' என்பதுபோல அதே கேள்வியை திருப்பி திருப்பிக் கேட்டார். எல்லாம் முடிந்துவிட்டது என நான் நினைத்த நேரம் ஒரு நீண்ட பாரத்தை நீட்டி 'இதையும் நீங்கள் நிரப்பவேண்டும். உங்கள் விண்ணப்பத்தை இலங்கைக்கு அனுப்பி அவர்கள் அனுமதி பெற்ற பின்னர்தான் இந்திய விசா வழங்கப்படும்' என்றார். 'எங்களுடையது கனடா கடவுச் சீட்டு' என்றேன். அவர் 'ஆனால் நீங்கள் இலங்கையில் பிறந்திருக்கிறீர்கள். இலங்கையின் அனுமதி கிடைத்தால்தான் இந்தியாவுக்கு விசா தரமுடியும்.' உட்கார்ந்துகொண்டு தொடங்கிய பதிவை நின்றுகொண்டு முடித்தார். 'கனடா கடவுச்சீட்டில் கனடிய குடிமகன் ஒருவர் இந்தியா போவதற்கு இலங்கையிடம் ஏன் அனுமதி கேட்கிறீர்கள்?' என்று கோபமாகக் கேட்டேன். அதிகாரி செல்பேசியை முடுவதுபோல முகத்தை முடினார். அதே சமயம் யன்னலையும் முடினார். ரா.பி.சேதுப்பிள்ளை வர்ணித்த 'தாய்நாடு சேய்நாடு' உறவு இதுதான் எனப் புரிந்துகொண்டேன். ஒரு மாதம் சென்று எங்கள் இருவருக்கும் விசா கிடைத்தது. மனைவிமட்டும் இந்தியா போனார். நான் போகவில்லை.

இந்தக் கட்டுரை எழுதுவதற்கு காரணம் இரண்டு வாரம் முன்பு நிகழ்ந்த வேறொரு சம்பவம். இலங்கை நண்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்து அவசரமாக எனது புத்தகம் இரண்டு வேண்டும் என்றார். கனடாவில் இருந்து அனுப்புவதென்றால் தபால் செலவு புத்தகத்தின் விலையிலும் மூன்று மடங்கு கூடிவிடும். சென்னை நண்பர் ஒருவரிடம் இரண்டு புத்தகங்கள் வாங்கி இலங்கைக்கு அனுப்பும்படியும், நான் அதற்குரிய பணத்தை செலுத்திவிடுவேன் என்றும் சொன்னேன். 'இலங்கையா? ஐயோ வேண்டாம்' என்று அலறினார். ஏன் என்று கேட்டபோது அவர் சொன்ன விசயம் என்னை திடுக்கிடவைத்தது.

'இந்தியாவிலிருந்து உலகத்தின் எந்தப் பகுதிக்கும் பார்சல் அனுப்பலாம். ஆனால் இலங்கைக்கு அனுப்புவதானால் புத்தகத்தை அஞ்சல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று அவர்கள் முன்னிலையில் பார்சல் பண்ணவேண்டும். பெரும் தலையிடி பிடித்த வேலை' என்றார். அப்பொழுது மறுபடியும் ரா.பி.சேதுப்பிள்ளை வர்ணித்த 'தாய்நாடு, சேய்நாடு' உறவு நினைவுக்கு வந்தது. ஒரு தாய்தான் சேயிடம் இத்தனை அன்பு பாராட்டமுடியும். அந்தப் பார்சல் இலங்கைக்கு போனபோது கொழும்பு நண்பர் சுங்கப் பகுதிக்கு சென்று பார்சலை அவர்கள் முன்னிலையில் பிரித்து, புத்தகத்தை உதறி, அதில் உள்ள இரண்டு வரிகளை படித்துக் காட்டிவிட்டு நூலை பெற்றுக்கொண்டார். இந்த விசேட கவனிப்பு தமிழ் நூல்களுக்கு மட்டுமா அல்லது வேற்று மொழிகளுக்கும் உள்ளதா என்பது தெரியவில்லை. ஒருவரை துன்புறுத்துவது என்று தீர்மானித்துவிட்டால் எத்தனை வகையான சட்டங்களை எல்லாம் உருவாக்க முடிகிறது.

நான் இதை எழுதிக்கொண்டிருக்கும் சமயம் ஜெனீவாவில் சர்வதேச மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்த பிரேரணை நிறைவேறியிருக்கிறது. தண்ணீர் ஊற்றிய தீர்மானம் என்றாலும் வெற்றி வெற்றிதான். மகிழ்ச்சியில், என் உடம்பிலிருந்த அத்தனை ரத்தமும் நாளை விடியாது என்பது போல சூழன்று ஓடியது. அதிசயத்திலும் அதிசயமாக இந்தியா பிரேரணையை ஆதரித்து வாக்களித்திருந்தது. சோமாலியா தாய் செய்ததுபோல இந்தியா குழந்தைமேல் ஏறி நிற்கவில்லை. குழந்தை இன்னும் இடுப்பிலே தான் இருக்கிறது. பாலைவனமோ நீண்ட தூரம். எவ்வளவு தூரத்துக்கு இந்தியா குழந்தையை காவும், எப்பொழுது கீழே போடப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. ●



எஸ். ஜெகதீசனின் பத்தாம் பக்கம்

புள்ளி விபரம்

புள்ளி விபரம் என்ற இந்தத் தலைப்பைப் பார்த்ததுமே அவசர அவசரமாக அடுத்த பக்கத்துக்குத் தாவ மனசு பரபரக்கின்றதா? அதற்கு காரணம் புள்ளி விபரம் என்றாலே ஏதோ கருத்துக்கணிப்பு என்ற அடுத்த எதிர்பார்ப்பையும் அவசரமாக மனசு தயாரித்து வைத்திருப்பதுதான்.

கனடா சாலைகளிலும் இப்படித்தான். ஏதேதோ காரணங்களை தம்முள் கற்பித்துக் கொண்டு வேகமெடுப்பவர்கள் அதிகரிக்கின்றனராம். அவரவர் அவசரம் அவர்களுக்கு. தம்மை விட வேகமாக யாராவது சென்றால் 'வீட்டில் சொல்லிவிட்டுத்தான் வந்தீர்களா?' என்றும் மிகவும் மெதுவாக யாராவது சென்றால் 'சுத்த மட பசங்க' என்றும் சென்னைப் பாணியில் அவர்கள் தம்முள் நினைத்துக் கொள்வார்களோ? யாரறிவர்?

மிகச் சிறந்த வேகக்கட்டுப்பாட்டு விதிகள் தமிழீழத்தின் சாலைகள் தமிழரின் நிர்வாகத்திலிருந்தபோது இருந்தன என்பது எவராலும் மறுக்க முடியாதது. அதனை ஒட்டிய விதிமுறைகளை ஸீலங்கா அரசு அமுல்படுத்த ஆரம்பித்துள்ளதாக அங்கிருந்து செய்தி வெளியாகியுள்ளது.

அதன்படி இலங்கையில் ஒரு வருட காலத்திற்குள் 18 தொடக்கம் 23 தண்டனைப் புள்ளிகளை ஒருவர் பெற்றிருந்தால் அவருக்கு மோட்டார் வாகன பதிவு திணைக்கள ஆணையரால் எச்சரிக்கை விடப்படும். 23 புள்ளிகளுக்கு அதிகமாகப் பெற்றிருப்பின் அவரது சாரதி அனுமதிப்பத்திரம் ஒரு வருட காலத்திற்கு இடை நிறுத்தி வைக்கப்படும். தரம் குறைந்த வாகனங்களை பயன்படுத்துவதன் மூலம் வீதியில் செல்லும் மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் 10 புள்ளிகள். அதிக சத்தமாக ஹோன் ஒலியை அங்கு தொடர்வதற்கு 6 புள்ளிகள்.

இரு நாடுகளிலும் சாரதிகள் இழக்கக் கூடிய புள்ளிகளை கொஞ்சம் நிதானமாகவே அவதானிப்பது சாரதி அல்லாதவர்களுக்கும் சுவாரஸ்யமானிக்கும். கனடாவில் 7 புள்ளிகள். இலங்கையில் 10 புள்ளிகள்.

விபத்து நிகழ்த இடத்திலிருந்து நீங்குதல். தரிக்குமாறு பொலிஸ் அலுவலரால் விடுக்கப்படும் கோரிக்கையை உதாசீனம் செய்தல். கனடாவில் 6 புள்ளிகள். இலங்கையில் 8 புள்ளிகள்.

கவலையீனமாக வாகனத்தைச் செலுத்தல். இதர வாகனங்களுடன் போட்டியிடல். மணித்தியாலத்திற்கு 50கி.மீ க்கும் மேலாக வாகன வேக கட்டுப்பாட்டை மீறல். பாடசாலை பேருந்துகளுக்கு உரிய முறையில் வழிவிடாதிருத்தல் அல்லது தகுந்த விதத்தில் நிற்பாட்டாதிருத்தல். கனடாவில் 5 புள்ளிகள். இலங்கையில் நடைமுறையில் இல்லை.

பேருந்தின் சாரதி பாதுகாப்பற்ற புகையிரத கடவையின் முன்பாக நின்று நிதானிக்காதிருத்தல் கனடாவில் 4 புள்ளிகள். இலங்கையில் 6 புள்ளிகள். மணித்தியாலத்திற்கு 30 - 49 கி.மீ க்கும் மேலாக வாகன வேக கட்டுப்பாட்டை மீறல். முன் செல்லும் வாகனத்தை நெருக்கமாகத் தொடர்தல். கனடாவில் 3 புள்ளிகள். இலங்கையில் 4 புள்ளிகள்.

மணித்தியாலத்திற்கு 16 - 29 கி.மீ க்கும் மேலாக வாகன வேக கட்டுப்பாட்டை மீறல். புகையிரத கடவையின் எச்சரிக்கைச் சைகையைத் தாண்டல். முன்னுரிமை வழங்க வேண்டிய வாகனங்களுக்கு முதலிடம் கொடாதிருத்தல். சமிஞ்சை விளக்குகளை அல்லது எச்சரிக்கை அடையாளங்களை அலட்சியம் செய்தல். பொலிஸாரின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படிய மறுத்தல். விபத்தில் சிக்கியதை

பொலிஸாருக்கு அறிவிக்கத் தவறுதல். இரு பக்கங்களிலும் பயணிக்கக் கூடிய பிரிவுகளுள்ள பாதையில் ஒருபக்கமாக செலுத்தாது மறுபக்கமாக செலுத்துதல். ஒரு வழிபாதையில் பிழையான எதிர் திசையில் பயணித்தல். சாரதி ஆசனத்தில் ஒருவருக்கு மேல் இருத்தல்.

கனடாவில் 2 புள்ளிகள். இலங்கையில் 2 புள்ளிகள்.

தடை செய்யப்பட்ட திருப்பங்கள். பாதசாரிகள் கடக்குமிடங்களை அவதானிக்கத் தவறுதல். பாதை பகிர்ந்து கொள்ள இடையூறு புரிதல். தவறான வலது அல்லது இடது பக்கத்திருப்பங்கள். அநாவசியமான வேகக் குறைப்பு. பிரதான வீதிகளில் பின்நோக்கிய நகர்வு.

கனடாவில் 6 குற்றப்புள்ளிகள் பெறும் சாரதிக்கு எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்படும். 9 புள்ளிகளை பெற்றுக்கொள்ளுமிடத்து வாகனம் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரத்தை ரத்து செய்யாமலிருப்பதற்கு தகுந்த காரணங்களோடு நேரடியாக விளக்கமளிக்குமாறு கோரப்படும். அத்துடன் சில சமயம் கண் பரிசோதனை வீதிப்பரீட்சை போன்றவற்றுக்கும் உட்பட நேரிடும். 15 புள்ளிகள் பெறின் அனுமதி பத்திரத்தை மீளளிக்கும் நாளிலிருந்து 30 நாட்களுக்கு அது ரத்துச் செய்யப்படும்.

அனுமதி பத்திரத்தை மீளிக்கத் தவறின் இரு வருடங்களுக்கு அதனை பாவிக்க முடியாத வகையில் தண்டனை நீளும். குற்றப் புள்ளிகளை நீதிமன்றில் வாதாடி குறைக்க முடியுமெனினும் அதன்மூலம் உயர்வடைந்த காப்புறுதி கட்டணம் குறையாது. மேலதிக விபரங்களுக்கு போக்கு வரத்து அமைச்சக அலுவலகம்: 416-235-2999 அல்லது 1-800-387-3445.

உடனடியாக குற்றத்தை ஒப்புக்கொள்ளாது நீதிமன்றம் வரை செல்வதால் ஏற்படும் காலதாமதம் பயனுள்ளது என்கின்றனர் அனுபவசாலிகள்.

எப்படியோ, எமக்கான பாதையை நாமே தீர்மானிப்போம். அதில் அவசரப்படாத ஓர் அழகினை அடுத்தவருக்கும் காட்டுவோம். ●

அபூர்வமான இணையக் காதல்

அண்மைய காலங்களில் சமூக வலைத்தளங்களினால் ஏற்பட்டுவரும் நன்மைகளும், தீமைகளும் எண்ணி லடங்காதவையாகி விட்டன. கனடா, நியூமார்க்கெட்டைச் சேர்ந்த பேஜ் டயல் என்னும் 14 வயதுப் பெண்ணொருவர், Tumblr என்னும் சமூக வலைத் தளத்தின் பயனாளர். இத் தளத்தில் படங்கள், பாடல்கள், வீடியோக்கள், சிந்தனைகள் என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்வதுடன் இதன் பயனாளர்கள் ஒருவரை மற்றவர் தொடர்வதுடன், அபிப்பிராயங்களையும் வலைப் பதிவின் மூலம் உடனுக்குடன் பகிர்ந்து கொள்ளலாம். இவரின் தளத்தில் அறுநூறு பேர் தொடர்பவர்களாக பதிந்துள்ளனர்.

இவர்களில் இங்கிலாந்தைச் சேர்ந்த லூக் என்பவரும் ஒருவர். லூக் தனது தனிமை பற்றியும் தன்னை யாருக்கும் பிடிக்க- வில்லை என்றும் பதிவு செய்திருக்கிறார். பல தொடர்பாளர்கள் அவரை வசைபாடியும், உயிரை மாய்த்துக் கொள்ளுமாறும் பதிவுகளை பதிந்திருக்கின்றனர். சிலர் நல்ல விதமாகவும், உதவிகரமாகவும் கூட பதிவேற்றியுள்ளனர். சிறிது நேரம் லூக்கின் பக்கத்திலிருந்து எந்தவிதமான பதிவும் வரவில்லை. எல்லா பதிவுகளையும் பார்த்துக் கொண்டிருந்த பேஜ் டயலிற்கு லூக் ஏதாவது செய்து கொள்வாரோ என்ற சந்தேகம் தோன்றவே உடனடியாக பொலிசாரையும் RCMP யையும் தொலைபேசியில் அழைத்து உதவி கேட்டிருக்கிறார்.

அவர்களால் உதவ முடியாதெனத் தெரிவித்தவுடன், இணையத்தில் தேடி லூக் வசிக்கும் நகரத்தை அறிந்து கொண்டார். உடனடியாக அந்த நகர பொலிஸை தொடர்பு கொண்டு அவர்களின் உதவியை நாடியுள்ளார். பொலிஸ் லூக்கின் வீட்டிற்கு உடனடியாக விரைந்து சென்றபோது, 16 வயதேயான லூக் 36 மாதத்திரைகளை விழுங்கி விட்டிருக்கிறார். உடனடியாக அவரை அவசர சிகிச்சைப் பிரிவிற்குக் கொண்டு சென்று உயிர் பிழைக்க வைத்துள்ளனர். பேஜ் உடனடியாக செயற்பட்டிருக்காவிட்டால், லூக் தனது முடிவைத் தேடியிருப்பார். தற்போது உடல்நிலை தேறியும் நிலையில் லூக் தனது தளத்தில் பேஜ் இற்கு நன்றி தெரிவித்திருப்பதுடன் அவரை தீவிரமாகக் காதலிப்பதாகவும் பதிந்திருக்கிறார்.



பொன்னையா விவேகானந்தன்

வாரல் வாழியோ வருந்துதும் யாமே

22

வளங்கள் நிறைந்த மலையின் சரிவொன்றில் முற்றி விளைந்து கிடந்தன தினைப்பயிர்கள். விளைந்த தினைப்புலத்தினுள் விலங்குகள் புகாமல் காவல் காப்பது குறிஞ்சி மாந்தரின் தலையாய பணி.

இந்தப் புலமும் அவ்வாறே காவலுக்கு உட்படுத்தப்பட்டது. காவலுக்கென அனுப்பப்பட்டவர்கள் குறிஞ்சிக் குமரி ஒருத்தியும் அவளது தோழியும்.

தினைப்புலத்தின் காவலை ஊடுறுத்தபடி உள்நுழைகிறது ஒரு காளை. குமரியால் விரட்டப்பட முடியாத காளை. அது அவள் விழிகள் வாவென விருந்துக்கு அழைத்திருக்கும் காளை. குறிஞ்சிக் குமரியின் உள்ளம் கவர்ந்த கள்வன் அவன்.

சூடிக்குலாலுகின்றனர் இருவரும். புலத்திற்கும் தலைவி காதலுக்கும் கவனமாகக் காவல் இருக்கின்றாள் தோழி.

வேளை வருகின்றது. காளை விடைபெற்றாக வேண்டும். குமரி வருத்தமுறக் கூறுகின்றாள், "இனி நாம் இங்கு சந்திக்க முடியாது."

ஏன்? இருளுக்குள்ளும் அகல் விரிகின்றது காளை விழிகள்.

நாளை அறுவடை. இன்றுதான் காவலுக்குக் கடைசி நாள்.

அதனாலென்ன, நான் உன் ஊர் வருகின்றேன். நள்ளிரவில், வீட்டின் பின்புலத்தில் நாம் சந்திக்கலாம். அதுவரையில் தள்ளியே நின்ற தோழி அருகில் வருகிறாள்.

அது சாத்தியமன்று. காவல்கள் அதிகம். அகப்பட்டுவிட்டால் அலர் எழுந்துவிடும். தொடர்கின்றாள் தோழி, பெரிய கண்களையும் வலிமையையும் உடையதான ஆண்குரங்கு தன் மனைவி குட்டியோடு மலைப்பாறைகளிடையே தாவிக்குதித்துக் கொண்டிருக்கும் ஒரு பொழுதில், கால்தவறி மலை இடுக்கிடை வீழ்ந்து, இறந்து போகின்றது. தவித்துத் துடிக்கின்றது மனைவியாகிய பெண்குரங்கு. குட்டியைக் கட்டியணைத்து செய்வதறியாது அவள் ஒலி எழுப்புகின்றது. தன் துணையை இழந்த பிறகு உயிர் வாழ்தல் இனியும் முடியாதென அந்தப் பெண் குரங்கு எண்ணுகின்றது.

இன்னமும் தாவுதல் என்னும் கலையைக் கற்றுக்கொள்ளாத சின்னஞ்சிறிய குட்டியை அழைத்துச் சென்று தன் சுற்றத்தாரிடம் ஒப்படைத்து விட்டு, தானும் அந்த மலை இடுக்கில் குதித்து இறந்து போகின்றது.

"இத்தகைய குரங்கினங்கள் வாழுகின்ற நாட்டை உடையவனே,

நீ அங்கு வருவதைத் தவிர்த்து விடு. நடு இரவில் நீ அங்கு வருவதாயின் அது எல்லோருக்கும் வருத்தத்தையே தரும். உன் தகுதிக்கு இது தகாது."

அழகுற அனைத்தையும் கூறிவிடுகின்றாள் தோழி.

கருங்கண் தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஒங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே.

குறுந்தொகை 69

அறிவும் மனையறமும் மிக்க விலங்குகள் உன் நாட்டிலே உள்ளன. களவு ஒழுக்கத்தை மட்டுமே கைக்கொண்ட நீ மனையறமாகிய கற்பு ஒழுக்கத்தையும் போற்ற வேண்டும். பிரிதல் இயலாது எனில், முறைப்படி இவளை மணம் செய்து சேர்ந்திருப்பாயாக என மறைமுகமாகக் காளைக்கு அறிவு புகட்டுகின்றாள் தோழி.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் இலக்கியம் பதிவு செய்து கொண்ட காதல் ஒழுக்கம் இது. எந்த அளவுக்குக் காதல் போற்றப்பட்டதோ, அதேயளவு காதல் சார்ந்த பண்பாட்டு நெறிகளும் பாதுகாக்கப்பட்டன.

உலகில் சிறந்த பண்பாட்டுச் செல்நெறிகளில் ஒன்றாகத் தமிழர் பண்பாடும் போற்றப்படுவதன் காரணம், இது போன்ற உணர்வோட்டம் மிக்க உயர்ந்த பதிவுகளே. ●

எம்மைச் சுற்றி நடப்பவைகளிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்ட சில சம்பவங்களைக் காய்தல் உவத்தலின்றி எழுதும் இந்தப் பத்தி (column), அவ்வப்போது வெளிவரும். கண்டவை, கேட்டவை, நடந்தவையே இதன் மூலாதாரம். ஒருவகையில் பார்த்தால் இதுவும் கூட தகவல்தான்.

இந்தப் பாராட்டு விழா யாருக்கையா நடந்தது?

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு விருது கிடைத்தமைக்காக ஒரு பாராட்டு விழா தமிழகத்தில் நடைபெற்றது. இதில் 'குப்பர் ஸ்டார்' ரஜினி கலந்து கொண்டது பெருமை தருவது.

ஆனால் அதுவே பெருந்தவறாகி, பலரையும் இருப்புக் கொள்ள முடியாமற் செய்ததை என்னென்று சொல்வது!

ராமகிருஷ்ணனின் எழுத்துகளை ஆய்வு செய்யவேன வந்தவர்கள் அதனை மறந்து, ரஜினியின் திறமைகளைப் பாராட்டிச் சீராட்டி அதில் மெய்மறந்து மனம் குளிர்த்தனர்.

ஆக, பாராட்டு விழா நாயகனை மறந்து அதனை ரஜினிக்காக மாற்றியது வேதனைக்குரியது! (ஆதாரம்: திண்ணை)

கூரையப் பிரித்து வந்த குறுக்கு வழி அதிர்ஷ்டம்

இங்கிலாந்தில், லொத்தர் சீட்டு விற்கும் கடை நடத்திவரும் தமிழ் தம்பதிகள் சம்பந்தப்பட்ட விடயம் இது.

கடந்த மாதம் இவர்களின் கடைக்கு வந்த வயோதிபர் ஒருவர் தமது லொத்தர் சீட்டை நீட்டி, தாம் வெற்றி பெற்றுள்ளாரா என்பதை பார்க்கச் சொல்லியுள்ளார்.

சில எண்கள் ஒத்ததாக இருப்பதாகச் சொன்ன வர்த்தகரின் மனைவி, அதற்குரிய 10 பவுண்களை வழங்கி அவரை அனுப்பி விட்டார்.

அந்த டிக்கட்டுடன் அதற்குரிய 156,659 பவுண்களைப் பெற தம்பதிகள் லொத்தர் அலுவலகம் சென்றபோதுதான் சோதனை ஆரம்பமானது.

இவர்கள் டிக்கட் விற்பனை முகவர் என்பதையறிந்த லொத்தர் நிரவாகம் சந்தேகம் கொண்டு சில கேள்விகளைத் தொடுத்தது.

'வெற்றி பெற்ற டிக்கட் எந்த இடத்தில் வாங்கப்பட்டது' என்ற கேள்விக்குச் சரியான பதிலளிக்காததால், கூரையைப் பிரித்து வந்த அதிர்ஷ்டம், 14 மாத சிறைத் தண்டனையாக மாறி தம்பதிகளை 'உள்ளே' தள்ளியது!



தமிழீழம் காண விரும்பும் கருணாநிதியின் கரணம்!

விடுதலைப் புலிகளைப் பரமவைர எதிரியாகவும், அவர்களின் இலட்சியப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்து கள்ள அரசியல் நடத்தியவரான 'மு.க' இப்போது எல்லாம் இழந்தவராகி 'தமிழீழப் புராணம்' பாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஜெனிவாவில் இந்திய அரசு தனது முகத்தில் கரி பூச விரும்பாது அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தது அனைவரும் அறிந்தது.

இதனைத் தமது வெற்றியாகக் கொடி விடும் 'சுயபுகழேந்தி' கருணாநிதி, தமிழீழமே தமது உன்னத இலட்சியம் என இன்று வாய்க்காது கூறுவது கண்டு தமிழ்கூறும் நல்லுலகு நகைக்கிறது!

முதியவரென்று இவரை யார்தான் மன்னித்தாலும், மறத்தமிழ் மாவீரர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்!

ஜெனிவா புகழ் பெற்ற மகிந்தவின் வெள்ளை வான்

மகிந்த அரசாங்கத்தின் வெள்ளைவான் இப்போது உலகப் பிரசித்தி பெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் காலத்துக்கு முன்னர் தமிழர்களை மட்டும் துரத்தித் திரிந்த வெள்ளை வான், இப்போது சிங்களவர் பக்கம் திரும்பியுள்ளது.

ஒரு வருடத்துக்கு முன்னர் வெள்ளை வானால் கடத்தப்பட்டு காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எகிநெல்கொட மனைவி சந்தியா, ஜெனிவா சென்று நடந்தவைகளை விலாவாரியாக உலகுக்கு அம்பலப்படுத்தியுள்ளார்.

கொழும்பு நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சி எம். பியான ரவி கருணநாயக்கா மகிந்தவுக்கு ஓர் இலவச ஆலோசனை வழங்கினார். "உறுப்பு நாடுகளை உங்கள் பக்கம் 'இழுப்பதற்கு' 52 பேர் கொண்ட குழுவை ஜெனிவா அனுப்பியதற்கு பதிலாக, உங்களின் வெள்ளை வான்

ஒன்றை அங்கு அனுப்பியிருக்கலாமே" என்பதுதான் ரவியின் ஆலோசனை!

யாழ்ப்பாண முறைதான் அமெரிக்காவிலும்....

அமெரிக்கா வெளியீட்டிற்கும் இவ்வருட வாக்காளர் பட்டியலில் இறந்தவர்கள் பதினெட்டு லட்சம் பேரின் பெயர்கள் இருப்பது காணப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலே இவ்வருட நவம்பர் மாத ஜனாதிபதித் தேர்தலுக்கானதாம்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுத் தேர்தலில் டக்ளசுக்கு ஆதரவாக 'பேய்களும் பிசாக்களும்' வாக்களித்ததுதான் இப்போது நினைவுக்கு வருகிறது.

அமெரிக்க இடாப்பில், ஒரு கோடி வாக்காளர் முகவரிகள் தவறாகவும், 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் பெயர்கள் முன்றுக்கு மேற்பட்ட மாகாணங்களிலும் பதியப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

21ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற தொழில்நுட்பத்துக்கு மாறாமல், 19ஆம் நூற்றாண்டு முறையில் அமெரிக்க வாக்காளர் இடாப்பு தயாரிப்பு இருப்பதே அமெரிக்க தவறுக்குக் காரணமாம்.

ஓட்டகப்புலம் வைத்தியரை கொழும்புக்கு அனுப்புங்கள்!

கை கால் எலும்பு 'முறிவு-தறிவு'க்குப் பேர்போன ஓட்டகப்புலத்து வைத்தியரை கொழும்புக்கு அனுப்புமாறு அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக இருப்பவர் 'விஷர் நாய்' என்று பட்டம் சூட்டப்பட்டுள்ள மந்திரி மேர்வின் சில்வா. அடிதடி அமைச்சர் என்றும் இவரை அழைப்பர். பொதுமக்கள் தொடர்பு(?) அமைச்சை இவருக்கு வழங்கியுள்ளார் மகிந்தா.

ஜெனிவா சென்று மகிந்த அரசின் முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் நாடு திரும்பியதும் அவர்களது கை கால் எலும்புகளைத் தாம் நொறுக்கப்போவதாக சில்வா எச்சரித்துள்ளார்.

இவரைப் பதவி நீக்குமாறு குரல்கள் எழும்பியுள்ளன. ராஜபக்சக்கள் இருக்கும் வரை தம்மை அசைக்க முடியாதென்று சவால் விடுத்துள்ள மந்திரி, பல வெளிநாட்டு க(ல்)லாநிதிப் பட்டங்களைப் பெயரின் பின்னாலும் முன்னாலும் வைத்திருக்கிறார்.

**உதாசனன்
உலா விருந்து**



சகோதர ஊடகங்களுக்கு ஆழ்ந்த நன்றி!

கடந்த பெப்ரவரி 12ஆம் திகதி ரொறன்ரோ நகரசபையின் அங்கத்தவர் சபா பீடத்தில் நடைபெற்ற 'தமிழர் தகவல்' 21வது ஆண்டு பூர்த்தி 'இளந்தை' மலர் வெளியீடு, வருடாந்த விருதுகள் வழங்கும் வைபவம் ஆகியவற்றுக்கு நட்புரிமையுடன் ஆதரவு நல்கிய கனடிய சமூக ஊடகங்களுக்கும், மற்றும் வேற்று நாடுகளின் ஊடகங்களுக்கும் நன்றி தெரிவிப்பது எங்கள் கடமை.

கனடாவின் செந்தாமரை, ஈழநாடு, சுதந்திரன், யாழ். உதயன், தமிழ் மிற்றர் (Tamil Mirror), கொழும்பு தினக்குரல், கொழும்பு வீரகேசரி, யாழ்ப்பாணம் வலம்புரி, மலேஷிய நண்பன் ஆகிய அச்சு ஊடகங்களும்,

கனடியத் தமிழ் வானொலி (CTR), TVI, Tamil One, OMNI South Asian News, OMNI ஆரம் ஆகிய தொலைக்காட்சி ஊடகங்களும்,

செய்தி.கொம், பதிவுகள்.கொம், கெருடாவில்.கொம், ஈயுரொப்.கொம் ஆகிய இணையத்தளங்களும், செய்திகள்-காட்சிகள்-கானொளிகள் வாயிலாக உலகளாவிய ரீதியில் தகவலை எடுத்துச் சென்றன.

தமிழர் தகவலோடு தோழன்புடன் இணைந்து செயற்படும் சகோதர ஊடகங்களுக்கு 'தமிழர் தகவல்' வெளியீட்டகம் தனது ஆழ்ந்த நன்றிகளைத் தெரிவிப்பதில் மட்டற்ற மகிழ்வடைகின்றது.



தவா இளையதம்பி

வருமான வரியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2011ஆம் ஆண்டுக்கான வருமான வரியில் முக்கியமான சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருட ஏப்ரல் 30ஆம் திகதிக்கு முன்னராக வருமான வரிப் படிவங்களை நிரப்பி அனுப்ப வேண்டும். அமலுக்கு வந்துள்ள சில முக்கிய மாற்றங்களை இங்கு பார்க்கலாம்.

தனிநபர்: 21,032 டாலர்களுக்குள் வருமானமுள்ளவர்கள் சோலைவரி (property tax) அல்லது வாடகை (rent) செலுத்தியிருந்தால் அவர்களுக்கான சலுகையாகக் கிடைக்கும் பணம் எதிவித கழிவுமின்றி தேறிய தொகை கிடைக்கும். ஆனால் இத்தொகை எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்கு, பன்னிரண்டால் பிரிக்கப்பட்ட பகுதி வழங்கப்படும்.

தனிநபர் வருமானம் 21,032 டாலர்களுக்கு மேலாகவிருப்பின் அவருக்குரிய தொகை கணக்குப் பார்க்கப்பட்டு, பன்னிரண்டால் பிரிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலையில் இருந்து அடுத்து வரும் மாதாமாதம் அனுப்பப்படும்.

ஆனால் தனிநபர் வருமானம் மேலும் அதிகரித்துச் செல்லும்போது, இதனால் மீளளிப்புச் செய்கின்ற (கிடைக்கும்) தொகை ஒரு நிலையில் பூஜ்யமாக மாறிவிடும். அப்படியானவருக்கு இந்தச் சலுகை கிடைக்க வசதியில்லை. ஒன்றாறியோவின் விற்பனை வரி மூலம் சிறு தொகை கிடைப்பதற்கு உருத்துடையவராகிறார்.

அதாவது, மாதவருமானம் 26,290 டாலர்களுக்குட்பட்ட ஒவ்வொரு தனிநபருக்கும், 273 டாலர்களை பன்னிரண்டால் பிரித்து எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து அடுத்த பன்னிரண்டு மாதங்களுக்கு கொடுப்பார்கள்.

தனிநபர் வருமானம் 26,290 டாலர்களுக்கு மேற்படின் கிடைக்க வேண்டிய கிடைக்கவேண்டியதை 273 டாலருக்கு வீதாசாரப்படி கணக்கிட்டு கிடைக்கவேண்டியிருந்தால் அதனையும் மின்சாரம்/சோலைவரிப் பணத்தையும் (credit) கூட்டி, பன்னிரண்டால் வகுத்து ஜூலை மாதத்திலிருந்து பன்னிரண்டு மாதங்களுக்குக் கொடுப்பார்கள். வருமானம் 33,115 டாலருக்கு மேலதிகமாகவிருப்பின் 273 டாலர் வரிச்சலுகையை இழந்து விடுவார்.

இதேபோன்று, ஒரு நிலையில் ஒன்றாறியோ மின்சாரமும் சோலை வரியும் சலுகைப் பணத்தையும் பெறத் தகுதியற்றவர் ஆகிவிடுகின்றார். அவரது வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்கையில் இவைகள் கிடைக்கும் வாய்ப்பு இழக்கப்படுவது தொடரும்.

சமூகநல உதவிப்பணம் (welfare), குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள், குறைந்த வருமானமுள்ள ஓய்வூதியப் பணம் பெறுபவர்கள், சுயமாக இயங்க முடியாதிருப்பவர்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகளைக் (worker compensation benefit) குறைவாகப் பெறுபவர்கள், மற்றும் வர்த்தக முயற்சிகளால் மிகக் குறைந்த வருமானமுள்ள குடும்பங்கள் போன்ற அனைத்து வகுப்பினருக்கும் மேற்கூறப்பட்ட சலுகைப்பணம் உச்சத் தொகையாகக் கிடைக்கவுள்ளது. ஆனால் இப்பணமும் பன்னிரண்டால் வகுக்கப்பட்டு ஜூலையில் இருந்து பன்னிரண்டு மாதங்களுக்கு வழங்கப்படும்.

இந்தக் கொடுப்பனவுகளை ஒன்றாறியோ Trillium Benefit சலுகையாக பார்க்கப்படுகின்றது. மேலதிக தகவல் அல்லது விளக்கம் தேவைப்படுபவர்கள் இக்கட்டுரையாளருடன் 416 992 7789 இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். ●



இரா. சம்பந்தன்

வேத கால விஞ்ஞானம்!

வேத காலத்தில் இறைவனுடைய ஈசான முகத்தில் இருந்து தோன்றிய வித்தைகளில் விமானக் கட்டுமானமும் ஒன்றாகும். அந்த விமானங்களைத் தயாரிக்கும் முறை பற்றியும் அவற்றை இயக்குவது பற்றியும் அவற்றின் வகைகள் பற்றியும் பரத்வாஜ் முனிவரின் யந்திர சர்வஸ்வம் என்ற நூல் மிகவும் விரிவாகக் கூறுகின்றது.

முனிவர் தம் நூலில் எட்டுவகையான விமானங்களை எடுத்துக்காட்டுவார்.

1. சக்தி யுகம்

இந்த விமானம் தரைக்கு வராமல் வானத்தில் இருந்தே எரிபொருளைப் பெற்றுக் கொண்டு தொடர்ச்சியாகப் பல நாட்கள் பறக்கக் கூடிய விமானமாகும்.

2. பூதவாகா

இந்த விமானம் முன்னோக்கிப் பறப்பது போலவே பின்னோக்கியும் அதே வேகத்தில் பறக்கக் கூடியது

3. தூமாயனா

எரிக்கப்பட்ட எரிபொருளையே திரும்பவும் தனக்கு எரிபொருளாகக் கொண்டு இயங்கும் விமானம் இது.

4. கிதோகமா

சிகி சிரிகாசினி போன்ற மரங்களை எரித்துப் பெறப்படும் எண்ணெயில் இயங்கக் கூடிய விமானம்.

5. ஹம்சுவாகா

சேமித்துக் கொள்ளும் சூரிய சக்தியின் மூலம் இயங்கும் அதிவேக விமானம்

6. தாரமுஹா

வானில் இருந்து பூமியை நோக்கி வரும் எரிகற்களை எரிபொருளாக்கி இயங்கும் விமானம்

7. மாணிவஹா

சுரங்கத்தில் இருந்து எடுக்கப்படும் விஜய பாத்ரா ஆஷ்ஹா போன்ற உலோகங்களையும் செயற்கை இராசய உப்புக்களாலும் இயக்கப்படும் விமானம்

8. மாராதசாஹா

இது வானில் இருந்த படியே காற்றை உறிஞ்சி அதிலிருந்து மின் சக்தியைப் பெற்றுப் பறக்கும் விமானம்

இந்த வேதகாலச் செய்தியை இன்றுள்ள விமான வகையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இன்றைய விஞ்ஞானம் எவ்வளவு பின் தங்கியிருக்கிறது என்று அறியலாம்.

நாரத முனிவர் எழுதிய வைஸ்னா தந்திரம் என்ற நூலிலே அமுஷ்வாஹா லோகர்ப்பிரசரணம் போன்ற விமானங்கள் வான மண்டலத்திலே நிலையாக நின்று பூமியில் ஏற்படும் காலநிலை மாற்றங்களையும் கனிம வளங்களையும் அரசுகளுக்குத் தெரிவித்தன என்று ஒரு செய்தி காணப்படுகின்றது. அதுபோல கௌதாமினி முனிவர், விமானத்தில் இருப்பவர் பேசும் ஒலி அதிர்வுகளை வைத்து அடுத்த விமானத்துக்கத் தகவல் சொல்லும் அநுக்கிரம ஷாபிதா என்னும் கருவி அன்று பாவனையில் இருந்ததாகச் சொல்கிறார்.

இனி ரூப கார்ஷண ரகசியம் என்ற கருவி எதிர் விமானங்களைக் கண்டால் ஒளிக் கதிர்களைப் பிரயோகித்து அந்த விமானத்தில் உள்ள கருவிகள் சாதனங்கள்

ஆயுதங்கள் வண்ண ஆடைகளை வைத்து உள்ளிருப்போர் எண்ணிக்கை போன்றவற்றை மிகவும் துல்லியமாக அறிந்து தான் பொருத்தப்பட்ட விமானத்தில் இருந்து தலைமையகத்திடம் தெரிவித்து விடும் என்கிறார் நாராயண மகரிஷி என்னும் முனிவர்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக திக்பிர தர்ஷண ரகசியம் என்னும் கிரந்த நூல் மிகவும் முக்கியமான செய்தி ஒன்றைக் கூறுகின்றது. வேத கால விமானங்களில் மிகவும் பொல்லாதது சதபிதா என்னும் விமானம். அதில் பொருத்தப்பட்ட தீஷமபதி என்னும் கருவி எதிரிகள் விமானத்தைக் கவனித்து அதன் வருகையை முன்கூட்டியே சதபிதாவில் பொருத்தப்பட்டுள்ள அபஸ்மாராதாபம் என்ற ஆயுதப் பகுதிக்குத் தகவல் அனுப்பும். உடனே அந்த அபஸ்மாரா என்ற ஆயுதப் பிரிவு ஷர்ஷன் என்ற கணையை (ஏவுகணை) 87 டிகிரி வெப்பத்தோடு செலுத்தி எதிரி விமானத்தை அழித்து இல்லாமல் செய்துவிடும் என்பதே அந்தச் செய்தியாகும்.

இவை எல்லாம் பொய் என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்பவர்களும் உண்டு. ஆனால் இந்த வேதகாலச் செய்திகள் எல்லாம் இன்றைய விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளுடன் ஒத்துப் போகின்றன. அல்லாமலும், வேதகாலத்திலே உள்ள ஒரு கற்பனைச் செய்தி இது என்றாலும் அந்தக் கற்பனைக் கற்பனைகள் எல்லாம் இன்று உண்மையாகி வருகின்றனவே! அதற்கு யாரால் சமாதானம் சொல்ல முடியும்?

இருக்கு வேதம் ஐந்தாம் சாகை பதினோராம் அத்தியாயத்தில் உள்ள ஆறாவது சுலோகத்தில் காற்று நிரப்பிய பனூன் விமானம் ஒன்றை வான வெளியிலே எமது விருப்பத்துக்கு ஏற்றவாறு எப்படிச் செலுத்துவது என்று கணித அளவீடுகளுடன் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறதே அது கற்பனைச் செய்தி என்று நாம் ஒதுக்கிவிட முடியாது.

மகா பாரதப் போர் நடந்த குருஷேத்திரம் இன்றும் டில்லிக்கு அருகே உள்ளது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பல எலும்புகளில் அணுக்கதிர் தாக்கி இருந்தது தெரியவந்தது ஆய்வில்! அன்றைய பாசுபதாஸ்திரம் தான் இன்றைய அணுவாயுதம் என்பது விஞ்ஞானிகள் கருத்தாக உள்ளது. பாசுபதாஸ்திரம் சிவனால் மட்டுமே வழங்கப்படும் ஆயுதம்!

வேதங்களிலே சொல்லாத எதுவும் இன்று இல்லை. வேத காலச் சிவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. வேதகால மக்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்தாத நவீன சாதனங்களே இன்று இல்லை! அப்படியென்றால் இன்றைய விஞ்ஞானம் கேட்க வேண்டிய ஒரு கேள்வி!

இறைவா! நீ யார், என்பதே! ●



குயின்ரஸ் துரைசிங்கம்

புகழ்வதில் ஏன் ஓரவஞ்சனை?

வேலையிடத்திலுள்ள சக ஊழியர்கள், எமது குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள், எமது நண்பர்கள் என்று பலரும் பல்வேறு தருணங்களில் எமக்கு உதவி செய்கிறார்கள், எம்மோடு ஒத்துழைக்கிறார்கள் அல்லது ஒரு படி மேலே சென்று, எமக்காக பல்வேறு சிக்கல் சிரமங்களையும் தங்கள் தலையில் பொறுத்துக்கொண்டு செய்து முடித்து விடுகிறார்கள். இவர்கள் அனைவருமே பாராட்டிற்குரியவர்கள். நாமும் மறக்காமல் நன்றி சொல்கின்றோம்.

மேலதிகமாக அவர்களைப் பாராட்ட வேண்டுமென்று மனதில் தெரிகிறது. நாமே ஓடோடிச் சென்று ஒட்டுமொத்தமாய்ப் பாராட்டுவது போன்று நினைவில் கற்பனை செய்து மகிழ்கிறது மனது. நிஜத்திலும் மறக்காமல் பாராட்டி விடலாம் என்று துடிக்கிறது இதயம்.

இருந்தும் என்ன? நாம் என்னதான் அந்த நபரைப் பாராட்ட வேண்டுமென்று உள்ளே விருப்பப்பட்டாலும், வாய்வரை வருகின்ற வாழ்த்துரைகளெல்லாம், தொண்டையில் சிக்கிக்கொண்டு வெளியே வருவதற்கு விடை கொடு என்று மனதைக் கெஞ்சினாலும், எமது மனம் என்னவோ அதற்கு அத்தனை இலகுவாக அனுமதி கொடுத்து விடுவதில்லை.

நாம் வேலை செய்யும் இடங்களில், பாடசாலைகளில் அல்லது எமது உறவினர்களுடனான சந்திப்புக்களில், நிறையவே இவர்களது உதவியும் அன்பும் கரிசனையும் கிடைக்கவே செய்கின்றன. இத்தகைய உதவிகளுக்குக் கைமாறாக மிக உற்சாகமாக எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துவிடவே மனது விரும்புகிறது.

மனதளவில் வந்து நின்றபடி, விடைகொடு தலைவா என்று எம்மை வாஞ்சையோடு அவை கெஞ்சிக் கொண்டிருந்தாலும், அப்படி மிதமிஞ்சிப் பாராட்டிவிட்டால் எங்கே புகழ் தலைக்கேற வைத்து விடுவோமோ என்ற அச்சம் எம்மைப் பீதிக்கொள்ள வைத்து விடுகிறது.

ஆங்கிலத்தில் 'கொம்பிளிமென்ட்ஸ்' என்று எப்போதும் பாவிக்கப்படுகின்ற 'விதந்துரைக்கும்' பண்பு, எம்மத்தியில் சற்றுக் கறாராகவே பரிமாறப்படுவது கவலைக்குரியது. மனம்திறந்து உற்சாகமாகவே பாராட்டுக்களை அள்ளி வீசுவதால் எதுவும் குறைந்துவிடப் போவதில்லை. அப்படி தாராளமாகப் பாராட்டும்போது, பாராட்டைப் பெறுபவர் மகிழ்ச்சியடைவதுடன், இன்னும் பலருக்கும் உற்சாகமாக உதவி செய்வதற்கு உந்தப்படுவார் என்பதையும் நாம் கவனத்தில் எடுக்கத் தவறிவிடுகிறோம்.

'நீங்கள் அணிந்திருக்கும் நெக்லஸ் அழகானது' என்று பாராட்டுவது நல்ல விடயம்தான். ஆனால் அதையே இன்னும் சற்று தெளிவாக, 'அணிந்திருக்கும் நெக்லசில் நீங்கள் மிக அழகாக இருக்கிறீர்கள்' என்று பாராட்டுவது அன்றைய நாட்பொழுதை அந்நபருக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக்க நிச்சயம் உதவும்.

'உங்கள் உதவிக்கு நன்றி' என்று சொல்வதற்கும், 'உங்கள் உதவி இல்லாவிட்டால், என்னால் இதைச் செய்திருக்கவே முடியாது' என்று கூறுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

நாம் வாழ்கின்ற இந்த நாகரிக உலகில், இவர்களது பண்பட்ட நடவடிக்கைகளை ஆராய்ந்து பார்த்தால், இவர்கள் நன்றி சொல்வதோடு நிற்காமல், வாய்திறந்து, மனம் திறந்து, உளமார உற்சாகத்துடன் பாராட்டுவதை அவதானிக்கலாம். கட்டிப்பிடித்து முதுகில் தட்டிக்கொடுத்து அருகே நிற்பவரையெல்லாம் கூவி அழைத்து, அபாரமாகப் பாராட்டி அசத்தி விடுவார்கள் இவர்கள்.

இத்தனைக்கும் நாங்கள் செய்தது சாதாரணமாக யாரும் செய்திருக்கக்கூடிய ஒரு சிறு செயலாகத்தான் இருக்கும். இருப்பினும், அந்த நேரத்தில் நாம் செய்த சிறிய உதவியைக்கூட, வெகுவாகப் பாராட்டுவது, அல்லது அணிந்திருக்கும் உடையை, அல்லது எமது தோற்றத்தை புன்சிரிப்பை அல்லது பாவிக்கும் ஒரு பொருளை, தாராளமாகவே பாராட்டிவிடுவது, இவர்களது விதந்துரைக்கும் பண்பின் உச்சம் எனலாம்.

எமது பிள்ளைகள் பல சந்தர்ப்பங்களில் நாம் கேட்பதையெல்லாம் செய்வார்கள். எத்தனை உதவி செய்தாலும், எதையுமே கண்டுகொள்ளாமல், எந்தப் பாராட்டையும் முகத்தில் அல்லது கண்ணில்கூடக் காட்டிக் கொள்ளாது, எதேச்சைப் போக்குடன் நடைப்பிணங்களாக நடமாடுகிறோம் நாம்.

பிள்ளைகளை அல்லது சொந்தங்களை அல்லது நண்பர்களைப் பாராட்டிவிட்டால், ஏதோ அவர்களைவிட நாம் குறைந்தவர்கள் என்று எம்மை நினைத்து விடுவார்கள் என்ற குறுகிய மனப்பாங்குடன், பாராட்டுக்களையெல்லாம் தொண்டைக்குழியில் விழுங்கிவிட்டு, விதந்துரைப்பதில் கஞ்சத் தனத்துடன் வலம்வரும் எங்களை நாம் எப்போது மாற்றிக்கொள்ளப் போகிறோம்? ●



முருகவே பரமநாதன் (ஆழ்கடலான்)

மாதிரி - முன்மாதிரி

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந்நாடே - அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே - அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே - இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்தினன்
வாயுற வாழ்த்தேனோ - இதை
'வந்தே மாதரம் வந்தே மாதரம்'
என்று வணங்கேனோ?

-3 நாட்டு வணக்கம்-பாரதி பாடல்கள்

மங்கைய ராயவர் இல்லறம் நன்கு
வளர்த்ததும் இந்நாடே - அவர்
தங்க மதலைகள் ஈற்றமு தூட்டித்
தழுவிய திந்நாடே - மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே - பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே - இதை
"வந்தே மாதரம் வந்தே மாதரம்"
என்று வணங்கேனோ?

துங்கம் மேலான, உயர்ந்த, அழகான மேலது 3.
பூந்துகள் - பரம்பரைச் செல்வங்கள், பரம்பரை, மழலைகள்
உடற்கூறுகள்

மாதிரி, முன்மாதிரி இரண்டுமே, ஒப்ப நோக்கின் பொருளென்று. பொதுமையென்று. முன்மாதிரி சற்று வித்தியாசம். பல பொருள்களின் அமைப்புகளின் மாதிரி வடிவங்கள் உருவாக்கம் பெறுவதற்கு ஒரு உதாரணமாக அமைக்கப்பட்டது மாதிரி. முன்மாதிரியோ அதியுயர்ந்த கொள்கையின் நடைமுறை வாழ்வு மற்றவர்க்கு முன்னுதாரணமாய், எடுத்துக் காட்டாய் எல்லாரும் விரும்புவதாய் அமையும் உயரிய மாதிரி வாழ்வாய் உத்தமர்களால் வழிநடத்தப்படுவது, மேற்கோளாய் மிளிர்வது எனலாம். மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் வாழ்வது ஒன்று: தானும் முன்மாதிரியாய் இருப்பது மற்றது. உலக அரங்கிலே அதியுன்னத தானத்தைப் பெறும் அம்சங்க்கு பரிசில்கள், விருதுகள் வழங்கப்படுகிறது. உதாரணமாகக் கூறின் நகரபிதாக்களால் சில நகரங்கள் புனிதமாக மிளிர்கிறது என்றால் அது ஒரு முன்மாதிரி தானே. உலகமே விரும்பித் தம் நாட்டிலும் இப்படியோர் அமைப்பைக் கட்டுமானஞ் செய்ய வேண்டுமென்ற விழைவை தானாகவே கொண்டு வருகிறது. உலக அழகிகளின் தோற்றமே பெண்ணினத்துக்கு முன்மாதிரிதானே. அமெரிக்காவிலோ வேறெந்த நாட்டிலோ புதிய மோஸ்தரினால ஒரு தையற்காரன் புதுப்பாணியில் உடை தயாரித்தால் அது ஒரு முன்மாதிரிதான். ஒரு தேயத்தின் இராணியின் ஆடையலங்காரங்கள் முன்மாதிரியாய் அமைவதே நூதனம் (புதுமை) தானே. நடிக்க நடிக்கெனின் ஃபாசன் அடுத்த நாளே மக்களால் செயலாகிறது. எல்லா நாடுகளிலும் பாராளுமன்றம் உண்டுதான். சில முன்மாதிரியாய் அமைக்கப்பட்டால் அது விசேஷ தனித்துவமானதுதானே. ஓவியர்கள்இ சிற்பிகள், தொழில்நுட்பவியலாளர் நிறைய முன்னோடிகளாய்த் தொழிற்பட்டு நவீன அமைப்பை உருவாக்கம் செய்தார்கள் என்றால் அஃது உலகையே கவருமன்றோ? எனவே புதிய சிந்தனையின் வெளிப்பாடு மற்றவர்களின் அங்கீகாரம் பெற்று மதிக்கப்படின் மற்றவர்க்கு இது முன்மாதிரிதான். ரோஜா மலர் (நிலத்தாமரை) உலகினரால் உவந்து போற்றப்படும். அம்மலர்கள் தாவர இயலாளரின் சிந்தனையோடியைந்த கைவண்ணத்தாற் பன்னிறப் பூக்களாக மாற்றம் பெறின் அங்கே நவீனத்துவம் உருவாகிறது அல்லவா?

இப்படி நூதனமாகப் பார்க்கும்போது மனித வாழ்வில் பலர் நமக்கு வழிகாட்டிகளாக அமைகின்றனர். தமிழினத்துக்கென்றே சிறப்பாயிரிமை பேசும் பல தமிழியங்கள் உருவாவதே பல தலைமுறைகளின் கடின உழைப்பால் அல்லவா. இந்தப் பரம்பரைப் பாரம்பரியங்களை உருவாக்கி அமுல்நடத்தி உருப்படியான இனத்தைக் கட்டியெழுப்பியது நம் முன்னோர் தான்.

இதில் சந்தேகத்திற்கிடமில்லை. வாழ்வியலின் ஒவ்வொரு அம்சங்களை ஒவ்வொரு அணுவாக ஒன்றிணைத்து, தினம் தினம் செய்யும் சாதனைகளால் உருவானதே நம்மினம். ஒவ்வொரு ஆணும் பெண்ணும், குழந்தைகளும், பெற்றோரும், முதியவரும், இளைஞருமென்று பலராலும் உருவாக்கப்பட்ட முன்மாதிரியான எம் வாழ்வைச் சீரமைத்து வாழ்ந்து காட்டி வளம் பெற வாழ வைத்த நம் முன்னோர்களின் முன்மாதிரிகள் கொஞ்சமல்ல. ஒவ்வொரு கிராமங்களுமே தனித்துவமானவை. சில கிராம மக்களைப் பார்த்து நாவுறியவர்களும் இருக்கிறார்கள். தங்கள் ஊர்கள், கிராமங்கள் மற்றவர்க்கு முன்மாதிரியாய் மிளிர்ந்தன. சில கிராமத்தவர்கள் அழகாக வாழ்ந்தும் காட்டினர். நல்ல தாய்மார்கள், நல்ல தந்தையர்கள், நல்ல நண்பர்கள், நல்ல சகோதரர்கள், நல்ல ஆசான்கள், நல்ல அந்தணப் பெருமக்களென்று வாழ்ந்த சமுதாயமும் அவர் தன் வாழ்வியலும் அகிலமே போற்றும் அந்தஸ்தைப் பெற்றிருந்தன. மற்றையோர் போற்றும் பொறாமை கொள்ளும் அளவுக்கு நம் இனமும் நம் ஊர்களும் சமுதாயமும் மிக உன்னத நிலையில் வாழ்ந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு முனைகளிலும் முன்மாதிரியாய்த் துலங்கினர். இவர்களின் போதனையும் சாதனையும் ஒன்றுதான். சிறப்பாக நோட்டம்விடின் யாழ்ப்பாணம் என்ற இடப்பெயர் உலகையே கவர்ந்தது. எல்லா வழியிலும் தன்னிறைவுள்ள வன்னியூர், மட்டுநகர்த் தமிழகம் உலகத்துக்கே முன்மாதிரியாய் அமைந்தன அன்றோ. இன்றைய எம் நிலையென்ன என்பதை ஒவ்வொருவரும் சிந்திப்போம். செயலாற்றுவோம்.

பதினெட்டாம் நூற்றாண்டில் ஈழத்தமிழர் தண்ணிக் கப்பல் மூலம் மலேயா, சிங்கப்பூரெனச் சென்று குடியேறினர். இவர்கள் தாயகத்தை விடவில்லை. பெண், மாப்பிள்ளை எல்லாம் தாயகத்தோடு செய்தனர். மலேயன் பென்சனியர் நிறைய வாழ்ந்த நாடு யாழ்ப்பாணம். கடந்த நூற்றாண்டில், காலத்தின் கட்டாயத்தால் ஐரோப்பா, அமெரிக்கா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா என்று குடியேறினர். இவர்கள் தம் மொழியை, பண்பாடு கலை கலாசாரத்தை, சமயத்தை மறக்காமல் முன்மாதிரியாய் இருப்பது இன்றைய தேவையாம். எனவே நாம் முன்மாதிரித் தமிழர்களாக வாழ்ந்து காட்டி நாமும் சிறந்து நம் சந்ததியையும் சிறப்படையச் செய்வோமாக.

உள்ளத்தால் ஒருவம் உடலினாற் பல ராய்க் காண்போமாக

வையத்துவாழ் வாங்குவாழ்பவன்
வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும் ●

உள்ளத்தைக் கொள்வையிடும் 'இளந்தைமலர்'

எஸ். பத்மநாதன்

கனடியத் தமிழரின் அடையாளமாக 'தமிழர் தகவல்' தொடர்ந்து வெளிவந்து கொண்டிருப்பது கனடிய தமிழ் மட்டுமல்ல உலகத் தமிழர்களுக்கே பெருமை சேர்ப்பதொன்றாகும். 'தமிழர் தகவலின்' ஆரம்பம் நேற்று நடந்தது போலிருக்கிறது! ஆனால் 21 வருடங்கள் ஓடி மறைந்துவிட்டன. தாவரமொன்று முளைவிட்டு தொடர்ந்து கிளைகளைப் பரப்பி பெருவிருட்சமானது போன்றிருக்கிறது இதன் வளர்ச்சி. குழந்தையொன்று தவழ்ந்து - நடைபயின்று இளவலாக மாறும் வளர்ச்சி போன்றது இதன் வரலாறு. முதலாவது ஆண்டுமலர் 1992 பெப்ரவரியில் வெளிவந்தபோது 50 பக்கங்களையே கொண்டிருந்தது. சமூக முன்னோடிகள் இருவர் மட்டுமே விருதுகள் பெற்றிருந்தனர். இதனது நெடுஞ்சாலைப் பயணத்தின் 21 ஆண்டுகள் ஓடி மறையும் வேளையில் 160 பக்கங்களைக் கொண்டதாக இளந்தை மலர் வெளியாகியிருக்கின்றது. இதுவரை 191 அறிஞர்கள் - முன்னோடிகள் கௌரவமும் பெற்றுள்ளனர். சுடுமணலில் ஓட்டகப் பயணம்போல் தடம்பதித்து உலக தமிழர்களுக்கு பெருமை சேர்ப்பது தமிழர் தகவலின் தனித்துவம்.

இளந்தை, இளவட்டம், இளசு, இளம்பிறை, இளந்தாரி, இளவல், இளவேனில், இளங்கதிர் என்றெல்லாம் இளமைக்காக பக்குவத்திற்காக பல சொல்லாட்சிகள் உள்ளன. இந்த வரிசையில் 'இளந்தை மலர்' என்று பெயர் சூட்டியிருப்பது மிகவும் பொருத்தமாகிறது. இந்த மண்ணில் பக்குவம் பெறும் இளையோர்க்கு 'Key Birthday' கொண்டாடப்படுவது போன்றதே இதன் நோக்கம். அனுபவமும் ஆற்றலும் முடிவெடுக்கும் திறமை கொள் வயதினர் பெறும் ஒரு முதிர்ச்சியை 21 ஆண்டுகள் பூர்த்தி செய்துள்ள நிலையில் இளந்தை மலரின் வருகை மிக முக்கியமானதொன்றாகும்.

இம்மலரினை கையில் எடுத்தவுடன் முகப்பு அட்டை மனதினை பறிகொடுக்க வைக்கிறது. வைத்த கண் வாங்காமல் கண்களில் தோன்றும் பிரகாச உணர்வுடன் மெதுவாக அனைத்தையும் உற்றுப் பார்த்தபோது மேலும் வியப்பு ஏற்படுகின்றது. இரண்டு நிறங்களை தெளிவாக்கி கத்தரி நிறமும் பச்சையும் ஒன்றையொன்று ஆகர்சித்து நிற்க பச்சை நிற பின்னணியில் 'தமிழர் தகவல்' என்று வாசகம் ஜோலிக்கிறது. ஆண்டுப் பூர்த்தி வெள்ளை எழுத்திலும், இளந்தை மலர் சிவப்பு நிறத்திலுமாக மின்னுகிறது. அட்டையின் வலது மூலையில் தமிழர் சக்தியின் சின்னமாகி காந்திக்கைப்பு தேசியமலருடன் இணைந்து மலர்ந்து நிற்கிறது. கத்தரி நிறப் பின்னணியில் புன்னகைக் காட்சிகளுடன் விருது பெற்ற 9 பேரின் படங்களும் பதிவு பெற்றுள்ளன. 'சமூகத்துடன் இணைந்த வளர்ச்சி' பச்சை மர அடியில் இணைவு பெற்றுள்ளது. 'பாரடியோ வானத்தின் புதுமையெல்லாம்' என்ற பாரதியின் அடிகளைப்போல் 'பாரடியோ இளந்தை மலரின் அட்டைச் சிறப்பையெல்லாம்' என்று பாடத் தோன்றுகின்றது. இவ்வளவு அழகினையுட்டும் இதன் அட்டையின் தொழில்நுட்பத்திற்காக 'ஹரண்கிராப்' அதிபர் சசிஹரன் பத்மநாதனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதுவரை வெளிவந்த மலர்களின் முன்னடைகள் ஒன்றுபோல் இன்னொன்று அமையாது கவனிக்கும் முதன்மை ஆசிரியரின் நுணுக்கமான சிந்தனை வியப்புக்குரியது.

நீண்ட நேரம் முகப்பு அட்டையை இரசித்துவிட்டு உள்ளே

நுழையும்போது 'வரலாறு பதிவாகி பதிவு வரலாறாகிறது' என்ற தலைப்பு சற்று சிந்தனையை விசாலிக்க வைக்கிறது. ஆழ்ந்ததொரு கருத்துருவை அழகுற-அளவாக எழுதி பதிப்பித்த முதன்மை ஆசிரியரின் எழுத்து நிபுணத்துவம் எல்லோருக்கும் வந்துவிடாததொன்று. அவரது கருத்துக்களின்படி 'தமிழர் தகவல்' மலர்கள் உலகளாவிய ரீதியில் பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளன; பல்கலைக்கழகங்களில் ஆவணமாகியுள்ளன; நாங்கள் சுமக்கும் பொறுப்பு நம்பிக்கையுடன் பார்க்கப்படுகிறது; பன்முகப் பண்பாட்டின் நாற்பது ஆண்டுகால மாறுதல்களை நினைவு கூரவேண்டியுள்ளது எனக்கூறி எமது சுவடுகளை ஆழமாகவும் நேர்த்தியாகவும் பதிப்போம் என்கிறார். 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் வேண்டுமோ' என்பதுபோல் 12 தொண்டுச் சேவையாளர்களை இப்பக்கங்களில் இணைத்து பெருமை சேர்த்துள்ளார்.

இளந்தை மலரில் எழுதியவர்களின் பெயர்கள் பல்வேறு வர்ணங்களில் தொகுக்கப்பட்டது ஒரு தொழில்நுட்ப முயற்சி. இதனால் பெயர்களையும் பக்கங்களையும் தேடுவது மிகவும் சுலபமாகின்றது. 43 பிரபலமான கட்டுரையாளர் இங்கு இடம் பெற்றுள்ளனர். எழுத்தாளர் க.நவம் முதல் காப்புறுதி முகவர் சிவா கணபதிப்பிள்ளை ஈறாக பலரும் இதில் ஆக்கங்களை வழங்கியுள்ளனர். நீண்டகால பத்திரிகைத்துறை அனுபவம், அறிவு, திட்டமிடல், தீவிர உழைப்பு, துணிவு, வைராக்கியம், தூரப்பார்வை அத்தனையும் நிறைந்த முதன்மை ஆசிரியர் திரு எஸ்.திருச்செல்வம் அவர்கள் பல்வேறு துறை சார்ந்தவர்களைக் கண்டுபிடித்து, கூடிய அளவுக்கு பக்கங்களை அமைத்து கட்டுரைகளை வகைப்படுத்தியுள்ளார். இளையோர்களையும் இதில் இணைத்து வருவது முக்கியமான முயற்சியாகும்.

இந்த மலரில் இவரது எண்ணம் பலித்துவிட்டதுடன் என்றும் நிமிர்ந்து நிற்கும் "TAMIL'S INFORMATION - ITS ORIGIN AND GROWTH" ஒரு பக்க பதிவு எனினும் முக்கிய வரலாற்றினை உணர்த்தி நிற்கிறது. பல்வேறு கௌரவங்களையும், விருதுகளையும் பெற்றுள்ள முதன்மை ஆசிரியரை எம்மவர்கள் மட்டுமன்றி கனடிய சமூகத்தினரும் தெரிந்து வைத்திருக்கின்றனர் என்பதே உண்மை. அவரது

உழைப்புக்குக் கிடைத்த விளைச்சலே இவை.

கனடாவில் பன்முகப்பண்பாடு (Multiculturalism) 1971ல் பிரதமராகவிருந்த எலியட் ரூடோ அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு 40 வருடங்கள் நிறைந்தமையை நினைவு கூர்ந்து 13 அறிஞர்களை எழுத்தாளர்களை இதில் இணைத்து எழுத வைத்துள்ளார். முதல் கட்டுரையே "ஒரு நாற்பது வருட பயணம்" என்பதாகும். ஆழமான அழகு கட்டுரையுடன் இப்பகுதி ஆரம்பிக்கின்றது. 5ம் பக்கம் முதல் 38ம் பக்கம் வரையில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அறிஞர் சாமி அப்பாத்துரை, பேராசிரியர் அ. ஜோசேப் சந்திரகாந்தன், அனோஜினி குமாரதாசன் ஆகியோர் ஆங்கிலக் கட்டுரைகளை நேர்த்தியாக எழுதியுள்ளனர்.

ஒரு தனித்துவம் வாய்ந்த பண்பாட்டு வரலாற்றினை அத்தனை எழுத்தாளர்களும் நிறுவ முயன்றுள்ளனர். ஒவ்வொரு கட்டுரை முகப்பிலும் கட்டுரையின் முக்கிய பொருளைப் பதிவு செய்ததுடன் வழமைபோல எழுத்தாளர்களின் படங்களையும் வெளியிட்டுள்ளமை மிகவும் பொருத்தமானதாகும். "ஐனநாயகத்தின் வழித் தோன்றலான பன்முகப்பண்பாடு, நவீன நாகரிகத்தின் ஒரு முன்பாய்ச்சலாக கருதப்படுகிறது" என்று கூறிய நவம் அவர்களின் வார்த்தைகள் முழுமைக்கும் அணி சேர்க்கின்றது. இப்படியே பாரம்பரிய மொழிகளை பாடசாலைகளில் கற்பிப்பது, மதங்களும் சுகாதாரமும் முக்கியம் பெறல், சிறுபான்மையினரின் உரிமைகள் வழங்கப்படல்

கல்வித்திட்டத்தில் நிறையவே பன்முகப்பண்பாடு பற்றிய அறிக்கைகள் வந்துள்ளன. பிரெஞ்சிய-ஆங்கில மொழியின் அடிப்படையிலேயே இப்பண்பாடு எழுந்தது. தமிழர் வாழும் நாடுகள் முழுவதும் இப்பண்பாடு பரவ வேண்டும், படிப்படியாக எமது பண்பாடு இழக்கப்படுமா? வேற்றின மக்கள் மத்தியிலும் எமது பண்பாடு போற்றப்பட வேண்டும், சகல மொழிகளின் நூல்களும் நூலகங்களில் இடம்பெறவில்லை, பல்வேறு சமூகங்களையும் வரவேற்று எம்மையும் இணைத்துக் கொள்வதின் அவசியம் என்றவாறெல்லாம் கருத்துரைகள் அமைந்திருக்க இறுதிக்கட்டுரையான திரு. எஸ்.திருச்செல்வம் அவர்களின் கட்டுரை புதியதொரு முற்பாச்ச்சலைக் கருதி நிற்கிறது. அதாவது பன்முகப்பண்பாட்டில் பகிர்வுப் பண்பாடு (Interculturalism) என்பதே அதுவாகும். பல இடங்களில் பன்முகப்பண்பாடு தோல்வி கண்டுவிட்டதா என்று கேட்கும் இவரது ஆதங்கம் படிப்படியாக இது காணாமல் போய்விடுமோ என்பதாகும்.

அடுத்துள்ள கட்டுரைகள் நான்கும் பிரபல சட்டத்தரணிகளால் எழுதப்பெற்றவை. சூப்பர் விசா, குற்றப்பதிவு விளக்கம், வாய்மை, பிள்ளைகளின் பாதிப்பு போன்ற விடயங்களை உள்ளடக்கியவை. இதில் தம்பையா சிறீபதி மட்டும் ஒரு 'ஒற்றுமை வாழ்வு' பற்றிய கவிதையை எமது சிந்தனைக்காக விட்டுள்ளார். பலருக்கும் சிந்தனை தூண்டுதலை தரவல்ல கனடா மூர்த்தி 'கோவில்களை தவிர எந்த ஒரு கட்டிட சின்னமும் எமக்கு புகழ் தரவில்லை' என்று ஒரு எண்ணக்கருவை அழகுற வழங்கியுள்ளார்.



அடுத்து இடம்பெறும் நான்கு கட்டுரைகளையும் முக்கியமான டாக்டர்கள் எழுதியுள்ளனர். மனஉளைச்சல், புற்றுநோய், பற்சிகிச்சை, மனநோய் பற்றிய இக்கட்டுரைகளை தமது துறையின் அறிவுகளை பயன்படுத்தி எழுதியுள்ளனர். டாக்டர் லம்போதரன் மட்டும் ஆன்மீகத்துறைக்கு சென்று அடுத்த தலைமுறைக்கு இந்துசமயம் கொண்டு செல்லப்படுமா என்ற கேள்வியைத் தொடுத்தள்ளார். சி. சண்முகராஜாவும், கதிர் துரைசிங்கமும் பொதுமக்களுக்கு வேண்டிய அவசர மருத்துவப் பிரிவு, தண்ணீரின் மகத்துவம் பற்றிய அரிய தகவல்களை வழங்கியுள்ளனர்.

வாசகர் வாசனை முற்றிலும் மனதினை ஈர்க்கும் ஒரு பக்கமாகும். வன்சுவரிலிருந்து திருமதி. ஆர்.சின்னராஜாவின் தமிழர் தகவல் பற்றிய பல சிறப்புக்கள் இடம்பெற்றுள்ளன. தமிழர் தகவல் வேரைவிட்டு விலகிச் செல்லாத மரம்; தனிப்பார்வை கொண்ட சஞ்சிகை; படங்களுடன் கூடிய தகவல் மஞ்சரி; அறிவுக்கு தீனிபோடும் மாசிகை; மனிதமனம் பேணும் வைத்தியர்; பன்முகப் பண்பாட்டினை வழங்கும் வெளியீடு; அறுசுவை உணவு போன்ற அறிவுக் கட்டுரைகளை வழங்கிய சுரபி; ஒவ்வொரு பக்கத்தையும் தவறாது வாசிக்க வைக்கும் தகவல் களஞ்சியம் என்றெல்லாம் ஒரு பக்கத்திற்குள் அடக்கியவிதம் ஆச்சரியமானது. இதே போன்றதொரு வாசகர் வாசனையை எழுதிய என். செல்வராஜாவின் ஆதங்கம் உசாத்துணை அந்தஸ்துக்கு தமிழர் தகவல் வந்துவிட்டது. எனவே முழுமையான மலர்களிலிருந்தும் கட்டுரைகளை வகைப்படுத்தும்

கட்டிகள் தேவை என்கிறார். ரஞ்சனி என்ற வாசகர் இணையத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.

அடுத்துள்ள பக்கங்கள் முதல்தவி, உளவியல் சமூகநலம், எண்ணங்கள் பற்றியவை. தமிழர்களுக்கு உதவக்கூடிய பல தகவல் கட்டுரைகள் அமைந்துள்ளன. லண்டனிலிருந்து எழுதிய என்.செல்வராஜாவின் மாற்றுக் கருத்துகள் பற்றிய கட்டுரை பல எழுத்தாளரையும் சிந்திக்க வைப்பது, தீனி போடுவது, தொடர்ந்து அரசியல், தன்வயசிறை நோய், வித்தியாசமான எழுத்தில் பத்மினியா- ின் முத்தம், சிங்கப்பூரில் இடம்பெற்ற தமிழ் எழுத்தாளர் மாநாடு பற்றிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. குறமகள் மறந்து போன பெண்களின் விளையாட்டினை நினைவு கூர நினைவில் வாழ்வோர் பற்றி எஸ்.ஜெகதீசன் நினைவு கூருகிறார். தமிழ் மொழிச் சிறப்பு, சங்ககால மக்களின் மறபக்கம், புலம்பெயர் தமிழர்களின் மணமுறிவு பற்றிய சிந்தனைகள் ஒருபுறத்தில் சமூகசேவைகளை வெட்டுவதால் எழும் அபாயம், சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற பெண்கள், பட்டினிச்சாவை நோக்கும் உலகம், உத்தரகாண்டம் தரும் செய்திகள், DNA-M130, ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம்,

பண்பாட்டுக் கோலங்களும் பழக்கவழக்கங்களும், அறிவகத்தின் தமிழ் இலக்கு, தமிழர் பண்பாட்டில் தங்கம், புலம்பெயர் தமிழர், சரியான விமர்சனம் செய்தல் பற்றி பல விடயங்கள் உள்ளடக்கம் பெற்றுள்ளன.

அடுத்துள்ள பத்துப் பக்கங்கள் விருது பெறுபவர்கள் பற்றிய தகவல்கள் படங்களுடன் தடம் பெற்றுள்ளன. உரிய முறையிலான தலைப்புக்களுடன்

'அபியும் நானும்' என்ற செவ்வியுடன் நிறைந்துள்ள பக்கங்கள் மனதினை ஈர்ப்பன.

விளையாட்டுத்துறை, அடுத்த துறைக்கான கணிணி, தாய்நிலத்து தடயங்கள், வெற்றியின் இரகசியம், புதிய வீடு வாங்குபவர்கள், சட்டத்துணைவர், இன்றைய இளைபோர், தமிழீழத்தின் தேசிய இல்லம், சிறுவர் கல்விக்க காப்புறுதி பற்றிய பல்வேறு தகவல்களை அடுத்து காண முடிகிறது. கவிஞர்கள் இருவர் நிரலாகி விட்ட நிசம், நிர்மலச் சந்ததிகள் பற்றி எழுதி கவிதைக்கும் பெருமை சேர்த்துள்ளனர். Life has its rewards, Work has its awards என்ற தமிழர் தகவல் விருதுகளின் ஆழ்மன இரகசியம் இங்கு பரகசியமாகின்றது.

21 வருடங்களாக எல்லா மலர்களையும் சேகரித்து, பொக்கிசமாக பாதுகாத்து, இடையிடையே மீண்டும் மீண்டும் அடுக்கி அழகு பார்த்து வருபவன் என்ற வகையில் இம் மலரையும் நுகர்வதால் மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது; புரிப்பு ஏற்படுகிறது. அறிஞர்களையும் கலைஞர்களையும் வாழும் போதே கௌரவித்து, புத்தம் புதிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்து, அவர்களின் ஆக்கங்களையும் வெளியிட்டுள்ள அகிலன் அசோஷியேற்றல், நீங்காத நினைவுடன் என்றும் பெருமை பெறும். 160 பக்கங்களுடன் வெளிவந்துள்ள இம்மலர் மட்டுமன்றி எல்லா மலர்களும் உலகளாவிய ரீதியில் பாராட்டு தெரிவிக்கப்பெற்று வருகின்றன. இவ்வாண்டு வெளிவந்த மலரானது உள்ளத்தை கொள்ளையிடும் களஞ்சியமாகி மலர்ந்துள்ளது.●

ஜெனிவா மாநாடு - ரொறன்ரோவில் நடைபெற்ற கருத்தாடல்



ஜெனிவாவில் பெப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடைபெற்ற மனித உரிமைகள் பேரவை மாநாட்டில் இலங்கை மீது நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பான கருத்தாடல் நிகழ்வொன்று கடந்த மாதம் 24ஆம் திகதி கனடிய தமிழர் தேசிய அவையினால் நடத்தப்பட்டது. கனடா கந்தசாமி கோவில் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு மண்டபம் நிர்மப ஆர்வலர்கள் சமூகமளித்திருந்தனர். ஜெனிவா மாநாட்டில் கலந்துகொண்ட கனடியத் தமிழர் தேசிய அவை, உலகத் தமிழர் பேரவை, மனித உரிமைகள் மையம் ஆகியவைகளின் பிரதிநிதிகளுடன்

இந்திய வழக்கறிஞரும் இதில் பங்குபற்றி உரையாற்றினர். நிகழ்வின் இறுதியில் அவையோரின் கேள்விகளுக்குப் பதிலளிக்கப்பட்டது. ஜெனிவாத் தீர்மானம் இலங்கை அரசை போர்க் குற்றத்திலிருந்து தப்ப வைப்பதாகவும், இதற்கும் அப்பால் நடவடிக்கைகளை எடுக்க புலம்பெயர் தமிழர் தொடர்ந்த செயற்பட வேண்டுமென்ற குரல் இளைய தலைமுறையினரிடமிருந்து தொடர்ச்சியாக எழுப்பப்பட்டது. "ஜெனிவாத் தீர்மானம் ஒரு ஆரம்பம்; இதிலிருந்து அடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் பதிலளித்தனர்.

முகநூலின் முகங்கள்...

ஃபேஸ் புக இன்றைய தலைமுறையின் சந்திப்புத்தளம் என்று கூறினால் யாரும் மறுப்பதற்கில்லை.

இத்தனை பிரபலமான இந்த இணையத்தளத்தின் முக்கியமானவர்களாகக் கூறப்படுவது ஜோ க்ரீன் மற்றும் ஷெரில் சேன்ட்பெர்க், முதலாமவர் முகநூல் தொடங்கும் நேரத்தில் அதன் உரிமையாளர் மார்க்குடன் இருந்தவர், இரண்டாமவர் அதனை முன்னேற்றப்பாடுபட்டவர்.

முகநூலின் உரிமையாளரான மார்க் சுகெர்பெர்க்கின் நண்பர் தான் ஜோக்ரீன். இருவரும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தனர். பல்கலைக்கழக விடுதியில் இருவரும் ஒரே அறையைப் பகிர்ந்து கொண்டனர்.

2004 ஆம் ஆண்டில் மார்க் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு "ஃபேஸ்புக்" என்ற முகநூல் இணையத்தளத்தைத் தொடங்கத் திட்டமிட்டார். இதற்கு ஜோ க்ரீனின் உதவியையும் நாடினார். ஆனால் நண்பரின் அழைப்பை ஜோ ஏற்றுக்கொள்ளவில்லை. படிப்பையும் பாதியிலேயே நிறுத்துவதில் அவருக்கு உடன்பாடிவில்லை.

இது குறித்து அவர் கூறுகையில், தன்னை ஈர்த்த அரசியல் பக்கம் சென்றார். அங்கு அதிபர் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டார். அதன் பின்பு முகநூலைச் சார்ந்து "காஸஸ்" என்ற இணையத்தளத்தைத் தொடங்கியுள்ளார். அதன் மூலமாக சமுதாயத்தில் தேவைகளோடு இருக்கும் ஏழைகளுக்கு நன்கொடைகள், உதவிகள் போன்றவற்றை செய்து வருகிறார்.

இந்த இணையத்தளத்தை முகநூலுடன், இணைத்து இதுவரை ரூ. 247 கோடி மதிப்புக்கு 50 ஆயிரம் பேருக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளன. தேவைகளோடு இருப்பவர்களுக்கு சமுதாய அக்கறை கொண்டவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் உலகத்தையே மாற்ற வேண்டும் என்ற குறிக்கோளோடு

செயல்பட்டு வருகிறது ஜோவின் இணையத்தளம். முகநூலுடன் இணைக்கப்பட்டுள்ளதால் "காஸஸ்" இணையத்தளத்தை ஒரு மாதத் திற்கு சுமார் 6.5 கோடி பேர் பார்வையிடுகின்றனர் என்கிறார் ஜோ. மேலும் மார்க் முகநூல் இணையத்தளத்தை தொடங்கும்போது அவருடன் செல்லாததை இப்போதும் நினைத்து வருந்துகிறேன் என்கிறார் ஜோ க்ரீன்.

முகநூலின் தலைமைச் செயல் அதிகாரி ஷெரில் சேன்ட்பெர்க். இவர்தான் முகநூல் இணையத்தளத்தில் அதிக சம்பளம் வாங்கும்

ஊழியர். கடந்த ஆண்டு மட்டும் இவரின் சம்பளம் ரூ. 152.2 கோடி. சுய முயற்சியால் உயரிய இடத்துக்குச் சென்ற பெண்களில் உலக அளவில் இவரும் ஒருவர். ஹாவேர்டு பல்கலைக் கழகத்தில் இவர் படித்துக்கொண்டிருந்த சமயம் பேராசிரியர் ஒருவரின் உதவியால் உலக வங்கியில் ஆய்வு உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது.

அதன் பின்பு எம்.பி.ஏ. பட்டம் பெற்றார். பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது அமெரிக்க நாட்டின் கருவூலத்தில் தலைமை ஊழியராகப் பணியாற்றிய இவர் அதன் பின்பு "சுகுள்" நிறுவனத்தில் முக்கிய பொறுப்பில் இருந்தார்.

(28ஆம் பக்கம் வருக)




facebook

'போர்ப்பற்ற நாள்'

மே 18, வெள்ளிக்கிழமை மாலை 5:00 மணி

தமிழ்நாடு அடிப்படை 3ஆம் ஆண்டு நூலாசிரியர்கள்
சர்வதேச அடிப்படை போர்க்குற்ற மீறல்களை
அனைத்துலக நீதிமன்றத்தை முன் கொண்டு செல்ல
கனடா கல் பல்மாக இணைந்து திரண்டு
எழுந்து அநியாயமாம்



இடம்: அல்பேர்ட் காம்ப்বেல் சதுக்கம்
Albert Campbell Square
Scarborough Center

முள்ளியாய்க்கால் உறவுகளுக்கும்
நூலாசிரியர் தீர்ப்பு எழுதுவோம்



கனடா தமீழர் தேசிய அவை (NCCT)

தொலைபேசி: 416 646 7624

மின்னஞ்சல்: info@ncctcanada.ca • இணையத்தளம்: www.ncctcanada.ca



நக்கீரன்

என்றுமுள்ள செந்தமிழ்

54

ஆபத்துக்கு உதவாத பிள்ளை
அரும்பசிக்கு உதவாத அன்னம்!

தமிழ் இலக்கியங்கள் பலவும் தொகுப்பு நூல்கள் ஆகும். ஒரே தன்மை வாய்ந்த பாடல்களைத் தொகுத்து வெளியிடுவது பண்டைய மரபாகும். சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்ற பதினெட்டையும் பதினெண்மேல் கணக்கு நூல்கள் எனவும் பிற்காலத்தில் இயற்றப்பட்ட அறநூல்கள் பதினெட்டின் தொகுதியைப் பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் எனவும் பெயரிட்டனர்.

ஆத்திகூடி, கொன்றைவேந்தன், வெற்றி வேற்கை (நறுந்தொகை) உலக நீதி, மூதுரை, நல்வழி, நன்னெறி, நீதிவெண்பா, நீதிநெறி விளக்கம், அறநெறிச்சாரம், பதிய ஆத்திகூடி, பாரதிதாசன் ஆத்திகூடி ஆகிய பன்னிரண்டு நூல்களும் தமிழ் நீதிச் செல்வம் என அழைக்கப்படுகின்றன.

விவேக சிந்தாமணியும் அறநெறி பற்றிய ஒரு தொகுப்பு நூல்தான். நான் முன்னர் குறிப்பிட்டது போல தமிழ் மக்கள் அறநெறி நின்று, தீமை களைந்து, வையத்தில் வாழ்வாங்கு வாழவேண்டும் என்ற பெரு நோக்குடன் இந்நூல் எழுதப்பட்டுள்ளது.

விவேக சிந்தாமணி நூலாசிரியர் பெண்ணாசை கொண்டு பரத்தையரின் பால் மனதை பறிகொடுத்து தாசிகள் வீடே கதியெனக் கிடந்த அருணகிரிநாதரைப் போல் பெண்களை பழித்துக் கூறும் பாடல்கள் பாடியுள்ளார்.

ஆல கால விடத்தையும் நம்பலாம் ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம் என்று தொடங்கும் பாடல் போல் பெண்களைப் பழிக்கும் இன்னொரு பாடலைப் பார்ப்போம்.

இப்படியான பாடல்கள் பெண்ணுரிமை பற்றிப் பேசாத காலத்தில் பாடப்பட்டவை. பாரதிக்குப் பின்னரே பேசாப் பொருளாக இருந்த பெண்ணுரிமை பேசும் பொருளாக மாறியது.

இப்படியான பாடல்களை அவற்றில் காணப்படும் சொற்களைக்கும் இனிய ஓசை நயத்தைச் சுவைப்பதற்கு மட்டுமே தருகிறேன். பொருள் சிறப்பை மறந்துவிடுவோம்.

வெம்புவான் விழுவான் பொய்யே மேல் விழுந்தழுவான் பொய்யே தம்பலம் தின்பான் பொய்யே சாகிறேன் என்பான் பொய்யே அம்பினும் கொடிய கண்ணாள் ஆயிரம் சிந்தையாளை நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. (15)

உங்கள் துயரத்தைக் கண்டு வருந்தியவளாய் மயங்கி விழுவான் அது பொய்யே ஆகும்.
மேலே விழுந்து அழுவான் அதுவும் பொய்யே ஆகும்.
உங்கல் எச்சில் தாம்பூலத்தை உண்பான் அது பொய்யே ஆகும்.
உணக்காக நான் உயிர் விடுவேன் என்று சொல்வான் அது பொய்யே ஆகும்.
அம்பை விடக் கூர்மையான கண்களை உடைய, ஆயிரம் சிந்தனைகளை உடைய
இத்தகைய பெண்களை நம்பியவர் எல்லோரும் நாயை விடக் கீழான நிலையை அடைவர்.

இந்தப் பாடல்கள் எல்லாம் பொதுவாக எல்லாப் பெண்களையுமே

பழிப்பது போலத் தோன்றினாலும் இவை விலைமகளிரின் இயல்பையே சித்தரிக்கின்றன என்று கொள்ள வேண்டும். ஆயினும் பெண்களின் பொது இயல்பைச் சூட்டுவதாக உள்ள பாடல்களும் இந்த நூலில் உண்டு.

கொடை பற்றி இந்த நூலில் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தக் காலத்துக்குப் பொருத்தமான பொருள் பொதிந்த பாடல்.

கதிர்பெறு செந்நெல்வாடக்
கார்க்குலம் கண்டு சென்று
கொதிநிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல் குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்
நிதிமிகப் படைத்தோர்க் கீவார்
நிலை இலார்க்கு ஈயமாட்டார். (6)

கதிர்களையுடைய செந்நெற் பயிர்கள் நீரில்லாமல் வாடிக்கொண்டிருக்க மேகக் கூட்டமானது அதைக் கண்ட போதும் அந்த இடத்தில் மழையைப் பெய்யாமல் ஆர்ப்பரிக்கும் அலைகளைக் கொண்ட கடலிலே பெய்தாற் போல, உலகத்தார்கள் மதிக்கும் அளவு அதிக செல்வம் பெற்ற செல்வந்தர்கள், வறுமையால் வாடுபர்களுக்கு உதவிடாமல், செல்வம் உள்ளவருக்கே கொடுக்கிறார்களாம்.

இல்லார்க்கு ஈய மாட்டார்கள், இருப்பவர்களுக்குக் கொடுப்பார்கள். பசித்தவர்களுக்கு உணவு நல்க மாட்டார்கள், பசிப்பினி என்னவென்று அறியாத நண்பர்கள், உறவினர்களுக்கு அழைப்புக்கு மேல் அழைப்பு வைத்துக் கூப்பிட்டுப் பத்துவித கறி சோறோடு விருந்து வைப்பார்கள்.

உலகில் பயன் உள்ளவரும் இருக்கின்றன. பயன் இல்லாதவரும் இருக்கின்றன. விவேக சிந்தாமணி ஆசிரியர் ஏழு பயனில்லாத பொருள்களை ஒரு பாடல் மூலம் எளிய தமிழில் விளக்குகிறார்.

ஆபத்துக்கு உதவாத பிள்ளை அரும்பசிக்கு உதவாத அன்னம் தாகத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர் கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன் பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும் தான். (2)

மிகுந்த துன்பங்கள் வந்த போது உதவாத பிள்ளை, பொறுத்தற்கரிய பசிக்குப் பயன்படாத சோறும், தாகத்தை தீர்க்காத தண்ணீர், கணவனின் வறுமை அறிந்து செலவு செய்யாத பெண்கள், கோபத்தை அடக்காத மன்னன், ஆசிரியரின் சொல் கேளாத மாணவன், பாவத்தை தீர்க்காத புண்ணிய நீர் ஆகிய இவ்வேழும் பயனற்றவைபாம். ● (வளரும்)

Highlights of the Ontario's Liberal government budget - 2012

Find savings and curtail planned spending to the tune of \$17 billion over three years, ending with a balanced budget in 2017-18.

- * Not increase taxes.
- * Ask all workers in the public sector, including doctors, to accept a two-year pay freeze, with legislation threatened if they do not comply.
- * Freeze pay for public-sector executives for another two years, for a total of four years.
- * Cut subsidies to businesses by \$250 million in 2014-15 under guidance from a new jobs and prosperity council.
- * Cap clean-energy rebates on electricity bills to save \$500 million over three years, affecting mainly businesses.
- * Add an income test to the provincial drug plan for seniors for the first time: single seniors making \$100,000 or more a year and couples earning at least \$160,000 will begin paying more for medicine
- * Cut the cost of public-sector pensions by limiting benefits, and merging pensions into a smaller number of larger plans that can generate a better return on investment.
- * Freeze planned cuts to corporate income tax and business education tax, saving more than \$2 billion over three years.
- * Maintain the plan to fully implement full-day kindergarten, and keep reduced elementary-school class sizes.
- * Change school-board funding to discourage them from keeping under-used schools open, eventually saving \$70 million a year.
- * Cap number of high school credits at 34 to curb number of students – now about 20,000 – who take a fifth year.
- * Encourage consolidation of small school boards, saving \$27 million.
- * Set up a childhood obesity strategy to cut the problem by 20% over five years.
- * Cancel four planned major hospital building projects: three in rural facilities, one in Toronto.
- * Increase Ontario child benefit from \$1,100 to \$1,200.
- * Close five "inefficient" jails in small cities or towns.
- * Shutter seven tourist-information centres with few visitors, as more people get their travel information online.
- * Cut funding for interviews with drivers who lose nine or more demerit points, which rarely leads to suspended licence
- * Reduce income-stability funding to farmers by \$20 million a year.
- * Cut overtime in the OPP and jails.
- * Cut transfers to school boards for a number of programs by close to \$300 million over three years.
- * Save \$200 million over three years through lower-than-expected demand for nursing homes.
- * Cut of nearly 1,000 full-time government jobs.

பா(f)ன்ஸி



பூக்கடை

ஒவ்வொரு வாரமும் தமிழ்நாட்டிலிருந்து இயற்கையான பூக்களை இறக்குமதி செய்கிறோம். திருமணங்களுக்கும் ஆலயங்களுக்கும் தேவையான விசேட பூக்களை உடனடியாகத் தருவித்து வழங்குகின்றோம்.

நறுமணம் கமழும் மல்லிகை, நோஸ், சம்பங்கை மருக்கொழுந்து மற்றும் வாடாமல்லிகை மாலைகளில் நாம் கைதேர்ந்தவர்கள்.



விசேட வழிபாடுகளுக்குரிய வில்வம் இலை, துளசி, அறுகம்புல், மாவிலை, வெற்றிலை, வாழையிலை ஆகியவை எம்மிடமுண்டு.

தொடர்புகளுக்கு வரதன்

1688, Victoria Park Ave., North York, ON

416 288 1419

இணையத்தளம்: www.fancyflorist.com



Old Age Security Pension முதியகால பென்ஷன் கொடுப்பனவு வயது 67ஆக அதிகரிப்பு!

தற்போது 54 வயதுக்குக் குறைவாக இருப்பவர்கள், 65 வயதையடையும் போது, தற்போதிருப்பதைப் போன்ற வயோதிபகால பென்ஷனை (OAS Pension) பெறுவதற்குத் தகுதிபெற மாட்டார்கள். கனடிய மத்திய அரசின் மார்ச் 29ஆம் திகதி வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பிரகாரம், இந்த வயது எல்லை 67ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் இந்த மாற்றம் அமுலுக்கு வரும். தற்போது 50 வயதுக்குக் கீழுள்ளவர்கள் 67 வயதை அடையும்போது புதிய திட்டத்தின் முழுக்கையான அம்சங்களையும் சந்திக்க நேரிடும்.

அத்துடன், இரண்டு வருட காலத்துக்கு சலுகைகளையும் (GIS - Guaranteed Income Supplement) நிறுத்தி வைக்கும் திட்டம் நிதி அமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய 67 வயதுத் திட்டம் அமுலுக்கு வரும் வேளையில், ஒருவர் 67 வயதுக்குப் பின்னர் தாம் விரும்பும் காலம் வரை தொழில் புரிய அனுமதிக்கப்படுவர். இதனால் இவர்களின் பென்ஷன் தொகை வழமையிலும் பார்க்க அதிகரிக்கும். புதிய திட்டம் குறைந்த மற்றும் சாதாரண வருமானமுள்ளவர்களை வெகுவாகப் பாதிக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது. இளைய முதியவர்களுக்கும் முத்த முதியவர்களுக்கும்மடையில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவதுடன், அவர்களுக்கிடையே பனிப்போர் ஒன்றினை உருவாக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது.

வாகன சாரதிக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது

ஒன்றாயியோவில் வாகன சாரதிக் கட்டணம் அடுத்தவருட முற்பகுதியில் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக வாகன சாரதிப் பத்திரம் பெறுவது, அவற்றைப் புதுப்பிப்பது ஆகியவற்றுக்கான கட்டணம் ஐந்து டாலரால் அதிகரித்து எண்பது டாலர்களாகலாம் எனத் தெரிகின்றது. வாகன சாரதியுடன் சம்பந்தப்பட்ட மற்றைய சேவைக் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன.



என். செல்வராசா (நூலகவியலாளர்)

1995ல் இடம்பெற்ற வடபுலப் பெயர்வின் இலக்கிய வடிவங்கள்

(சென்ற இதழ் தொடர்ச்சி)

“யாழ்ப்பாணம்” என்ற தலைப்பில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை அவர்கள் 1999 இல் மற்றொரு நூலை சிதூகதைத் தொகுப்பாக வெளியிட்டிருந்தார். யாழ்ப்பாணம் மேனாக அச்சகத்தில் அச்சிட்டு வெளியிடப்பட்ட 110 பக்கங்கள் கொண்ட தொகுப்பு இதுவாகும். ஈழத்து சிறுகதை வரலாற்றில் சமகாலச் சூழலை பிரதிபலித்து இலக்கியம் படைத்தவர்களில் அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை முக்கியமானவர் என்று அடையாளம் காணப்பட்டவர். வாசகர்களோடு நேரடியாக உறவைக் கொள்ளும் எழுத்து நடையில் மெல்லிய கிண்டல் ஊடுபரவ, சமகால வாழ்க்கையனுபவங்களையும் அவலங்களையும் தக்க விவரணப்பாங்கில் இவர் படைத்து வந்துள்ளார். 60 கதைகள் வரையில் எழுதியிருந்தும், நூலுருவில் இவர் வெளியிட்ட ஒரேயொரு சிறுகதைத் தொகுதி “யாழ்ப்பாணம்” என்ற நூலாகும். சமகால நிகழ்வுகளைப் பகைப் புலமாகக் கொண்ட 10 கதைகள் இதில் உள்ளன. வன்னி, மலையகம், யாழ்ப்பாணம், கொழும்பு என்று இவரது கதைத் தளங்கள் விரிகின்றன. இதிலுள்ள யாழ்ப்பாணம் என்ற கதை இன்றைய கட்டுரைக்கு முக்கியமானது.

“அழுவதற்கு நேரமில்லை” என்று மற்றொரு சிறுகதைத் தொகுதியும் அந்தக் காலத்தில் வெளிவந்துள்ளது. தாமரைச் செல்வி என்ற ஈழத்தின் குறிப்பிடத்தக்கவொரு வன்னி எழுத்தாளர் எழுதிய சிறுகதைகள் இவை. பரந்தன் குமரபுரம், சுப்ரம் பிரகராலயம் டிசம்பர் 2002 இல் கிளிநொச்சி நிலா பதிப்பகத்தின் வழியாக பதிப்பித்துள்ள 96 பக்கம் கொண்ட இச்சிறுகதைத் தொகுப்பு முற்றுமுழுதாக 1995இன் பாரிய இடப்பெயர்வின் அவலங்களையே சித்திரிக்கின்றது. தாமரைச் செல்வியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இதுவாகும்.

“அழுவதற்கு நேரமில்லை” கதைத் தொகுதியில் அடங்கியுள்ள ஒரு சிறுகதை தவிர மற்றைய 11 கதைகளும் இடப்பெயர்வின் பின்வந்த நாட்களில் எழுதப்பட்டவை என்பதால் அதன் கதைக்களங்கள் அந்த நிகழ்வின் அவலங்களைச் சுற்றியே பின்னப்பட்டுள்ளன. 1995இல் ஏற்பட்ட வடபுலப்பெயர்ச்சி வன்னிக்கான யாழ்ப்பாணப் புலப்பெயர்வு மிகப்பெரிய தாக்கத்தை ஈழத்தவரில் பின்னாளில் ஏற்படுத்தியது. இதனூடாகவும் இதனைத் தொடர்ந்தும் அகதிப் பிரச்சனை அங்கு மோசமடைந்து மிக உக்கிரமான நிலையை தாயகத்தில் கண்டிருந்தது. இந்தப் புதிய நிலைமையைச் சுட்டிக்காட்டும் வகையில் இதிலுள்ள அனைத்துக் கதைகளும் அமைந்துள்ளன. 11 சிறுகதைகளும் ஒருங்குசேர வாசிப்பவர்களுக்கு 1995 இன் வடபுலப்பெயர்வின் அவலத்தை மாறுபட்ட கோணங்களில் தொடர்ச்சியாகத் தரிசிக்கும் அரிய வாய்ப்புக் கிட்டியிருப்பதுடன், அனுபவப் பகீர்வாக வெளியான கதாசிரியரின் வார்த்தை ஜாலமற்ற வசன அமைப்புக்கள் போன்றவற்றால் வாசகர்களை தாயகத்தில் அந்த நீண்ட பயணத்தில் நீண்ட நேரம் ஆத்மார்த்தமாகச் சஞ்சரிக்க வைப்பதில் வெற்றியும் கண்டிருக்கின்றார்.

நாவல்களைப் பொறுத்தவரை செங்கை ஆழியான் எழுதிய “போரே நீ போ” என்ற நாவல் குறிப்பிடத்தகுந்தது. கொழும்பு பூலாசிங்கம் பதிப்பகம், ஜூன் 2002 இல் கொழும்பு சக்தி என்றப்பிரசுரம் மூலம் அச்சிட்டு இந்நூலை வெளியிட்டுள்ளார்கள். 194 பக்கம் கொண்ட இந்நூல் தாயகத்தின் சமகாலப் பிரச்சனைகளை ஒரு பாமரக் குடிமகனின் பார்வையில் கூறும் நாவலாகும். 1995இல் நிகழ்ந்த பாரிய இடப்பெயர்வின்போது, இடம்பெயர்ந்த மக்களையும், இடம்பெயராத மக்களையும் இணைத்த ஒரு நூலாக - நாவலாக இது அமைகின்றது. மானிட வாழ்வின் பெறுமதி வாய்ந்த உயிர்களையும் இளமைக் கனவுகளையும் போடும், அதன் வெளிப்பாடாயமைந்த புலப்பெயர்வும் எவ்வளவு தூரம் நாசப்படுத்தி வருகின்றதென்ற அவல நிலைகளை “போரே நீ போ” சித்திரிக்கின்றது. யாழ்ப்பாணம், உதயன் பத்திரிகையில் தொடராக இது வெளிவந்த போது மிகுந்த ஆர்வத்துடன் வாசிக்கப்பட்டது.

தாயகத்தில் இடம்பெற்ற 1995 இன் பாரிய இடப்பெயர்வினைப் பற்றிய இலக்கியங்கள் ஈழத்து இலக்கியப் பரப்பில், குறிப்பாக ஈழவிடுதலைப் போராட்ட இலக்கியங்களுக்குள் தனித்துவமானதொரு இடத்தினை வகிக்கும் என்பது நிச்சயம்.●



Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்

* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit:7
Scarborough, Ontario. M1K 5J8
Monday to Saturday
Near Kennedy Subway (Rainbow Village Building)

(416) 266 5161

Main Square Dental Office

7-2575 Danforth Avenue
Toronto, Ontario. M4C 1L5

Dr. Shan - Thursday (morning)
Dr. Yao San (Tue, Fri & Sat)
Dr. Brian (monday)
Dr. May (wednesday)

(416) 690 0121



Computek College

BUSINESS • HEALTH CARE • TECHNOLOGY

www.computek.edu

We provide assistance for Second Career funded Applicants. E.I receiving /received, Maternity benefits received, WSIB, Ontario Works clients & New Immigrants welcome



SECOND CAREER

You maybe eligible
upto \$28,000 to pay for:

Living Expenses
Transportation
ChildCare
Books
Tuition and other

Diploma Programs

- ▶ Early Childcare Asst (ECA)
- ▶ Personal Support Worker (PSW)
- ▶ Medical Office Admin (MOA)
- ▶ Computerized Accounting
- ▶ Business Administration
- ▶ Application Development
- ▶ Network Engineering
- ▶ Enterprise Network Engineering

Markham Campus
Markham / Steeles

905.471.3344

Scarborough Campus
Kennedy / Sheppard

416.321.9911

Toronto Campus
Kennedy / Eglinton

416.285.9941

Not all the courses are available at all the locations

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் இறுதியாத்திரையை முறையாகவும்,
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



- மரண அறிவித்தல்கள் வீடழிந்த படியே விரும்பிய ஊடகங்கள் ஊடாக அறிவித்தல்களை வெளியிடவும்
- சமய சம்பந்தமான கிரியைகள் செய்பவர்களின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும்
- பூ அலங்காரங்கள், மாலைகள், பூப்பந்தல்களின் தெரிவுக்கும்
- விநும்பிய, பொருத்தமான Casket (மரணப்பேழை)களை பெற்றுக்கொள்ளவும்

- இணையத்தளத்தினூடாக நேரடி ஒளிபரப்புச் சேவையை பெற்றுக்கொள்ளவும்
- Slideshow உருவாக்கம் செய்யவும்
- உங்கள் கலாசார, பண்பாட்டு முறைப்படியே இறுதிச்சடங்குகளை ஒழுங்குசெய்வதற்கான ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளவும்
- உலகின் எப்பாகத்திலிருந்தும், எப்பாகத்திலும் Wreath (மலர்வளையம்) வைப்பதற்கான சேவையை பெற்றுக்கொள்ளவும்

MARANAM.COM

HEAVEN CARES

ADVISING FAMILIES ON YOUR LOVED ONE'S FINAL JOURNEY
www.maranam.com, E-Mail: info@maranam.com

Working With

Chapel Ridge
FUNERAL HOME INC.

PROVIDING PEACEFUL FINAL ARRANGEMENTS
8911 Woodbine Ave., Markham, ON L3R 5G1



Call: **Vilosan Sivatharman** B.Eng
Funeral Counsellor

416-431-3600 Ext:1



Call: **Christeen Seevaratnam**
Funeral Counsellor

416-431-3600 Ext:2

உச்சிக்குத் தெரிவிப்பும்,
தம்பிக்கையுடனான சூரமான சேவைகள்..



On high with your thoughts

PRO MAR Ltd



- Corporate Awards
- Promotional Products
- Laser Engraving
- Pad Printing
- Silk Screening

Vivek Subra

Director

B: 416- 291 2344

D: 416- 898 4846

promarawards@gmail.com

www.promarawards.com 416-291 2344

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Put your logo on anything!

One stop for all your promotional needs.

PRO MAR Ltd.

416 898 4846

vivekpromar@gmail.com



வாங்குவதும் விற்பதும் கலபமே ஆனால்..
தெள்வான தெர்வே உங்கள் வெற்றிப்படி.

Why think so long...?



Vivek Subramaniam

sales representative

416-898 4846

- ▶ Free market evaluation
- ▶ Professional advice on selling your home for more
- ▶ State of the art marketing idea
- ▶ Flexible commission
- ▶ Friendly service producing excellent results
- ▶ List through me to have your property sold in a few days

Mortgages & loans arrangements



Homelife/Future

Realty Inc. Brokerage

7 Eastvale Drive, Unit 205, Markham, On. L3S 4N8

Bus: 905 201 9977, Fax: 905 201 9228

Independently Owned and Operated


NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters



உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையுங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுவனம்

ஒரு குடையின் கீழ்
சகல தேவைகளும்

எஸ்.பி. இம்போட்டர்ஸ்
S.P. Importers



Fresh Fish & Meat
2853 Lawrence Ave. East
Scarborough
416 261 4737

Furniture & Mattress
2859-2861 Lawrence Av. E.
Scarborough
416 266 3077

**Grocery &
Vegetables**
2863 Lawrence Ave. East
Scarborough
416 261 3881

Video & Audio
2865 Lawrence Ave. East
Scarborough
416 261 3881



எஸ். கணேஷ்

சச்சினின் சாதனைகள்!

உலக கிரிக்கட் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர் படைத்த சாதனைகள் அளப்பரியது.



- 1989: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடர் சிறீகாந்த் தலைமையிலான இந்திய அணியில் 16 வயது சிறுவனாக அறிமுகம்.
1990: இங்கிலாந்துக்கு எதிராக ஒட்டு டிரபோர்டு மைதானத்தில் முதலாவது டெஸ்ட் சதம் (119).
1993: இந்திய மண்ணில் முதல் டெஸ்ட் சதம் (சென்னை, இங்கிலாந்துக்கு எதிராக 165).
1994: தனது 79வது போட்டியில் முதல் ஒருநாள் சதம் (கொழும்பில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி, சிங்கர் கிண்ணம்).
1996: உலக கிண்ணப் போட்டியில் 2 சதம் உட்பட 523 ஓட்டங்கள்.
1997: ஆண்டின் சிறந்த வீரராக விஸ்டன் இதழ் தெரிவு.
1998: சென்னை டெஸ்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 155 ஓட்டங்கள் விளாசல். இந்தியா 179 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
2001: ஒருநாள் போட்டி வரலாற்றில் 10,000 ஓட்டங்கள் கடந்து சாதனை. 100 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
2002: சேர் பிராட்மேனின் 29 சத சாதனையை சமன் செய்தார் (மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக 117, போர்ட் ஆப் ஸ்பெயின்). அதே ஆண்டில் பிராட்மேன் சாதனையை முறியடித்தார் (இங்கிலாந்துக்கு எதிராக 193, லீட்ச்).
2003: ஐசிசி உலக கிண்ணப் போட்டியில் 673 ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை.
2004: கவாஸ்கரின் 34 சத சாதனை சமன். எல்லா டெஸ்ட் அணிக்கு எதிராகவும் சதம் அடித்த 3வது வீரர் என்ற பெருமை (1.கிரீஸ்டன், 2.ஸ்லீவ் வாஹ்). ஒருநாள் போட்டிகளில் 50 ஆட்ட நாயகன் விருது பெற்ற முதல் வீரர்.
2005: தனது 122வது டெஸ்டில் 10,000 ஓட்டங்களை கடந்து சாதனை மைல் கல்லை எட்டினார்.
2006: ஒரு நாள் போட்டிகளில் 14,000 ஓட்டங்களை கடந்தார்
2007: 400வது சர்வதேச ஒருநாள் போட்டியில் பங்கேற்பு.
2008: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முத்தரப்பு தொடரின் போது ஒருநாள் போட்டிகளில் 16,000 ஓட்டங்களை கடந்தார். பிரையன் லாராவின் 11,953 ஓட்டங்களை கடந்து டெஸ்ட் ஓட்டக் குவிப்பில் முதலிடத்துக்கு முன்னேறினார்.
2009: ஒரு நாள் போட்டிகளில் 17,000 ஓட்டங்களை கடந்து சாதனை.
2010: ஒரு நாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற மகத்தான சாதனை. அதிக டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கிய வீரராகவும் சாதனை (ஸ்லீவ் வாஹை முந்தினார் 168).
2011: அதிக ஒரு நாள் போட்டிகளில் களமிறங்கிய வீரர் என்ற பெருமை (ஜெயசூரியாவை முந்தினார் 444).
2011: இந்திய அணி 2வது முறையாக உலகக் கிண்ணத்தை வென்றதில் முக்கிய பங்காற்றினார். இந்திய அணியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரராக (482) பெருமை.
2012: ஆசிய கிண்ணப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 100வது சர்வதேச சதம் விளாசி உலக சாதனை. ●

R & S AUTO SALES

Top Quality Used Car Dealer

வங்கியால் உடமைப்படுத்தப்பட்ட
வாகனங்களை விற்பது எமது விசேட திறன்
35 வருட அனுபவம்



HONDA
TOYOTA
GM-MINI VANS

We Sell Bank Repossed Cars
Accident Vehicle Repair
Computerized Painting
Motor Vehicle Accident
Traffic Tickets



தமது சிறப்பான சேவையால் அதி உயர் விருது பெற்ற

Radha

**R & S Auto Sales Inc.
Radha Motor Inc.**

3030 Markham Road
Scarborough, ON

**416-412-3838
416-836-5825**

ஜெனியா

ஐ. நா மனித..

வாக்களிப்பு விபரம்:

ஆதரித்த நாடுகள் - ஆஸ்திரியா, பெல்ஜியம், பெனின், கமறான், சிலி, கொஸ்ராறிகா, செக் குடியரசு, கௌதமாலா, ஹங்கேரி, இந்தியா, இத்தாலி, லிபியா, மொறிஷியஸ், மெக்சிக்கோ, நைஜீரியா, நோர்வே, பெரு, போலந்து, மொல்டொவா குடியரசு, ருமேனியா, ஸ்பெயின், சுவீட்சர்லாந்து, அமெரிக்கா, உருகுவே.
எதிர்த்த நாடுகள்: பங்களதேஷ், சீனா, கொங்கோ, கியூபா, யுகடோர், இந்தோனேஷியா, குவைத், மாலைதீவுகளை, மொறிஷியானா, பிலிப்பைன்ஸ், கட்டார், ரஷ்யா, சவுதி அரேபியா, தாய்லாந்து, உகண்டா.
வாக்களிப்பில் கலந்து கொள்ளாதவை: அங்கோலா, பொஸ்வானா, பர்கினா பாசோ, யுபுட்டி, ஜோர்தான், கிரிகிஸ்தான், மலேஷியா, செனகல்.

முகநூலின் முகங்கள்...

2007ஆம் ஆண்டு நடைபெற்ற கிறிஸ்துமஸ் விருந்தில் ஷெரிலைச் சந்தித்தார் முகநூலின் உரிமையாளர் மார்க். அவருடன் பேசிய பழகிய சில மணித்துளிகளிலேயே ஷெரில்தான் முகநூல் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரி பதவிக்கு பொருத்தமானவர் என்று தீர்மானித்தார் மார்க்.

இறுதியில் 2008 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முகநூல் இணையத்தளத்தின் தலைமை செயல் அதிகாரியாக ஷெரில் சேண்ட்பெர்கை அறிவித்தது நிறுவனம்.

முகநூலில் இவர் பொறுப்பேற்ற உடன் பல்வேறு சாதனைகளைப் புரிந்தார். முகநூலை இலாபம் தரும் தொழிலாக மாற்றும் முயற்சியில் இறங்கினார் ஷெரில். அதற்கு முன்பு வரை வெறும் நண்பர்கள் கூடும் தளமாக இருந்த முகநூல் அதற்குப் பின்பு இலாபத்தைக் கொழிக்க ஆரம்பித்தது. முகநூலை விளம்பரப்படுத்த நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார் ஷெரில்.

இறுதியில் 2010 ஆம் ஆண்டு முகநூல் இலாபத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. இவரின் செயல்பாடுகளால் முகநூல் இப்போது பங்குச் சந்தையிலும் கால் பதிக்கவிருக்கிறது.



RESP SAVINGS PLAN கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for
and Education Savings Grant
of up to \$7,200 per child

Your savings are more safe
and secure

Your can start with a
small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின்
கல்விக்கான சேமிப்பு உங்கள்
எதிர்கால துவையுறவுக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

**416. 841. 1866
416. 955. 9303**
E.mail: ganthiy@rogers.com

Graphic Lond - 647. 219. 7576

"THINKING OF BUYING OR SELLING"

Residential and Commercial Buying / Selling & Leasing

DIAMOND CLUB AWARD - 2010



GOLD CLUB AWARD - 2009

Thanks to all my clients for their continuous support & a special thanks to all of my first time buyers



Raja V.S. Rajagopal

Sales Representative

Dir : 416.727.8647

Email: sinnahrajagopal@gmail.com

Make the Right Move, at the Right Time, with the Right Professional



HomeLife /Future Realty Inc.,

Brokerage*

205-7 Eastvala Drive, Markham Road, Ontario L3S 4N8

Bus.: 416.264.0101

Fax : 905.201.9229

*Independently Owned and Operated, REALTOR



எஸ். காந்தி

வெள்ளிப் பணம்

63

வெள்ளிப்பணத் தொடர் இம்முறையும் வருமானவரி தொடர்பான கேள்வி பதிலாகவே அமைகின்றது.

கேள்வி: எனது பெயர் பல்லவி. எனக்கு 10 வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. கணவர் 5 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். நான் அரசாங்க உதவிப்பணத்தில் தங்கி வாழ்கின்றேன். 2011ஆம் ஆண்டு நான் அரசாங்க உதவிப்பணமாக மொத்தம் \$ 9 200.00 டாலர்கள் பெற்றுக்கொண்டேன். நான் இவ்வருடம் வருமான வரிப் பத்திரம் பூர்த்தி செய்பவரிடம் சென்று பத்திரத்தினைப் பூர்த்திசெய்தபொழுது உடனடியாக நான் எந்தவிதமான வருமான மீள் பெறுகையையும் (Tax Refund) பெறமுடியாதென்றும் வருகின்ற யூலை மாதத்தில் இருந்து மாதாமாதம் உங்களுக்கு தருவார்கள் என்றும் சொன்னார். இதற்கு மேலாக அவர் எதுவும் எனக்குச் சொல்லவில்லை. ஆனால் கடந்த வருடம் நான் Tax refund ஆக \$312.00 டாலர்கள் பெற்றேன். 2010ஆம் ஆண்டும் எனது வருமானம், செலுத்திய வாடகைத் தொகை என்பன 2011ஆம் ஆண்டைப் போலவே சரிசமமாகவே அமைந்தது. இந்த \$ 312.00 டாலர்களை நம்பி எனது தேவைக்கு ஏற்கனவே எனது உறவினரிடம் 300.00 டாலர்கள் கடன்பெற்று செலவு செய்துவிட்டேன். தயவுசெய்து இதற்கான விளக்கம் தரமுடியுமா?

பதில்: உங்கள் கேள்வியின் கடைசிப் பகுதிக்கான பதிலை என்னால் தரமுடியாது. அது உங்கள் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுடன் தொடர்புடையது. அதாவது 300.00 டாலர்கள் கடன்பற்றியது. ஆனால், கனடாவில் நாம் எல்லோரும் ஏதோவொரு வகையில் கடன்காரர்களாகவே இருக்கின்றோம் என்பதனைக் கூறி, உங்கள் கேள்வியின் முக்கிய பகுதியாக அமைகின்ற வரி மீள்பெறுகை (Tax refund) பற்றிய விடயத்துக்கு வருவோம்.

உங்களுக்கான வரிமீள் பெறுகை தாமதமாக வந்தாலும் உங்களுக்குக் கிடைக்கப்போகும் தொகை கூடுதலாக அமைய இருக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை. அதாவது கடந்த இதழில் எழுதிய Ontario Trillium Benefit தொகையாக வருடத்துக்கு \$ 864.00 டாலர் கிடைக்கும். இது 2012ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரையும் மாதாமாதம் \$ 72.02 சதமாக கிடைக்கும். இது நீங்கள் 2011ஆம் ஆண்டுக்கான வருமான வரிப் பத்திரத்தினை நேரகாலத்துடன் பூர்த்திசெய்து அனுப்பினால் தாமதமின்றிக் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. இதற்கு முன்னயை வருடங்களில் இது நீங்கள் வருமான வரிப்பத்திரம் பூர்த்திசெய்யும்பொழுது Sale tax credit, Property tax credit என்கின்ற வகையில் தரப்பட்டன. இதனை இப்பொழுது புதிய நடைமுறைக்கு மாற்றிப் பெயரையும் மாற்றி கணக்கீடு செய்யும் முறையையும் மாற்றித் தர இருக்கிறார்கள்.

உங்களால் தரப்பட்ட தகவலில் ஒன்றாறியோ மாகாண அரசு 2011 யூலை மாதத்தில் இருந்து மார்ச்சு மாதம் 2012 வரைக்கும் குறைந்தது மூன்று தடவை உங்களுக்கு 79 டாலர்களுக்குக் குறையாத தொகையில் காசோலை அனுப்பியிருக்க வேண்டும். இந்த தகவல் உங்களால் சரியாகத் தரப்படவில்லை. பழைய நடைமுறையில் இருந்து புதிய ஒரு நடைமுறைக்குச் செல்லும்பொழுது அந்த இடைக்காலத்துக்குரிய (Transition period payment) கொடுப்பனவாகக் கொடுக்கப்பட்டது. எனவே, நீங்கள் இதனை கவனத்தில் கொள்வது அவசியம்.

பொதுவாக நடுத்தர வருமானம் உடையவர்களும், குறைந்த வருமானம் உடையவர்களும் மூன்றுமாதத்துக்குரிய HST Credit மாதாமாதம் Ontario Trillium Benefit என்பவற்றினை பெறவிருக்கின்றார்கள். இத்துடன் அவர்களுக்கு 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இருந்தால் Child Tax Benefit உம் கிடைக்கும்.

உயர்ந்த வருமானம் உடையவர்கள் கூடிய வரி செலுத்துகின்றோமே என்கின்ற குறையும் குறைந்த வருமானம் உடையவர்கள் அரசு தருகின்ற சலுகை போதாது என்கின்ற கவலையும். இந்த இரண்டுக்கும் மத்தியில் உள்ளவர்கள் (Middle Income People) இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பதாகக் கவலைப்படுவதை அவதானிக்க முடிகின்றது

இதில் கேட்கப்பட்ட கேள்வியின் கருப்பொருளைத் தவிர பெயர் மற்றும் வருமானம் குடும்ப நிலை போன்ற விடயங்கள் யாவும் கட்டுரைக்காக எழுதப்பட்டவை. ●

TAMILSYELLOWPAGES.COM

**பிறந்த நாள் முதல்
இறந்த நாள் வரை
உங்கள்
அனைத்துச்
சேவைகளையும்
பூர்த்தி
செய்வதற்கும்

உங்கள்
அன்றாட
வாழ்க்கைக்குத்
தேவையான
தொப்பி முதல்
பாதஅணிவரை
அனைத்துத்
தரமான
பொருட்களை
குறைந்த
விலையிலும்,
துரிதமாகவும்
பெற்றுக்கொள்ள
நீங்கள்
நாடவேண்டிய
வர்த்தக
WEB SITE**

Mobile: 416-752-4444

Tel: 416-644-7273

E-mail: familyp@gmail.com

ஒரு நாள் ஒரு கோப்பி டாக்டரைத் தூர வைக்கும்!

நம்ப முடியவில்லையா? தற்போது வந்திருக்கும் ஆராய்ச்சி முடிவுகளின்படி, ஒரு நாளில் ஒரு தரம் கோப்பி அருந்தினால் டாக்டரிடம் அதிகம் செல்லத் தேவையில்லையாம். இது கனடாவில் 83 வீதமான சில சமயங்களில் மட்டும் கோப்பி அருந்துவோருக்கும், 63 வீதமான தினசரி கோப்பிப் பிரியர்களுக்கும் நல்ல செய்திதான்.

கோப்பியில் காணப்படும் ஜாவா இருதய நோய்க்கும், சில வகைக் கான்சர் நோய்களுக்கும் வழிகோலும் என பழைய ஆராய்ச்சிகள் தெரிவித்து கோப்பிக்கு கெட்ட பெயர் வந்தது. ஆனால் அண்மைய ஆராய்ச்சிகள் மூலம் கோப்பி இருதய நோய்க்கு உள்ளாக்காது என்ற நற்பெயரை அடைந்திருக்கிறது. பல வருடங்களாக பல்லாயிரம் பேரிடையே செய்த ஆராய்ச்சிகள் கோப்பி அருந்துபவர்களுக்கு இருதய நோய் பாதிப்பும், பக்கவாதப் பாதிப்பும் இல்லையெனவும், குறிப்பாக இவைகளைக் குறைப்பதாகவும் தெரிவித்திருக்கின்றன.


கோப்பி என்றவுடன் அதிலுள்ள கஃபின் தான் எமது நினைவிற்கு வரும். கஃபின் உலகில் அதிகளவில் பாவிக்கப்படும் மனப்பிறழ்வுக்கான காரணப் பொருள் என மனநல மற்றும் போதைப் பொருள் நிலையம் கூறுகிறது. கனடாவில் ஒருவர் ஒரு நாளில் குத்துமதிப்பாக 210 - 238 மில்லிகிராம் வரை பாவிப்பதாக இந்நிலையம் தெரிவிக்கிறது. கஃபின் கோப்பி மற்றும் சொக்கலேற் போன்ற உணவுகளில் இயற்கையாகக் காணப்படுவதுடன், மனித உடம்பில் நரம்புச் செயற்பாடுகளின் வேகத்தை ஊக்குவிக்கின்றது. சந்தோஷமான மனநிலையை உயர்த்துவதுடன், சோம்பற் தனத்தைத் தள்ளிப் போடுகிறது. அதனால்தான் கோப்பி அருந்தாதவர்களைவிடவும் அருந்துபவர்களிடத்தில் மன அழுத்தம் குறைவாகக் காணப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் இவைகளைச் செய்வது கோப்பியில் காணப்படும் அன்ரியொக்சிடன்ஸ் ஆகும். கஃபின் அல்ல. சில ஆய்வாளர்கள் கோப்பி சில கான்சர்களைத் தவிர்ப்பதாகச் சொல்கின்றனர். ஹார்வார்ட் மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் உட்பட பலர், இரண்டு தசாப்தங்களாக 112,000 பெண்களிடையே செய்த ஆராய்ச்சியின்படி ஒரு நாளைக்கு மூன்று கப்புகளுக்கு மேலாக கோப்பி குடித்தவர்களுக்கு ஒரு வகை தோல் கான்சர் 20 வீதம் குறைவாக ஏற்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர். மேலும், சுவில் நாட்டு ஆராய்ச்சியின்படி, மார்பகப் புற்றுநோய் ஆராய்ச்சி ஜேர்னலில் நாளுக்கு 5 தடவை அல்லது அதற்கு மேலாக கோப்பி அருந்தியவர்களுக்கு ஈஸ்ரஜன் சம்பந்தப்பட்ட மார்பகப் புற்றுநோய் குறைந்துள்ளதாக பிரசுரித்திருக்கின்றது.

The Children's Education Trust of Canada

offered to the public by

**Children's Education
Funds Inc.**



10 டாலரிலிருந்து ஆரம்பித்து
7200 டாலர்கள் வரை
கனடா அரசாங்கம் வழங்கும்
நன்கொடையைப் பெற்று
(20 வீத Grant)
உங்கள் பிள்ளைகளதும்
பேரப்பிள்ளைகளதும்
கல்வி வாய்ப்பை
ஊக்குவியுங்கள்.

சமூக நம்பிக்கையையும்
நன்மதிப்பையும் பெற்று

சிவா

கணபதிப்பிள்ளை
அவர்களை அழைத்து
விபரங்களைப் பெறுக!

Siva Kanapathypillai
Branch Manager

416 438 0660, 416 438 3578

416 899 6044

இல்லத் தொலைபேசி:

905 472 1139

email

s.kanapathypillai@cefi.ca



Century 21

**Affiliate Realty Inc.
Member Broker
Broker**

Thava Eliyathamby, MBA

Broker

"Committed to Excellence"

**BUY SELL
MORTGAGES**

**Commercial Residential
Business Investment**



INCOME TAX & ACCOUNTING SERVICE

Mathan Tax Service

- High Return
- Low Cost

**"I am your neighbour,
Why don't try once?"**

Contact: Thava Eliyathamby
Business: 416.290.1200
Office: 416.665.4756
Cell: 416.992.7989
E.mail: thavae@gmail.com

1290 Finch Ave. W
Unit # 23
North York. ON
M3J 3K3
At Keele St. and Finch Ave. W



டாக்டர் அ. சண்முகவடிவேல்

காசியில் சைவ மாநாடு



gkanesalingam@yahoo.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6, 7, 8ம் திகதிகளில் வாரணாசியில் திருப்பனந்தாள் காசித் திருமடத்தில் மடத்தின் அதிபர் சிறீலசீரீ எஜமான சுவாமிகளின் நல்லாதரவுடன் இலண்டன் மெய்கண்டார் ஆதீனத்தின் வெள்ளிவிழாவின் நிறைவு நிகழ்வாக சைவசித்தாந்த ஆய்வு மாநாடு நடைபெறவுள்ளது.

உலக சைவப் பேரவையின் சமய, கொள்கை சம்பந்தமான வழிகாட்டலையும் ஆலோசனைகளையும் வழங்குவது இலண்டன் மெய்கண்டார் ஆதீனமாகும்.

மாநாட்டு கருத்தரங்கிற்கான கருப்பொருள் குமரகுருபிரபந்த ஆய்வுடன் இணைந்து சைவ சித்தாந்த தத்துவமும் நடைமுறையும்.

மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் அன்பர்கள் டாக்டர் அ.சண்முகவடிவேல் (உலக சைவப்பேரவை, செயலாளர் நாயகம்) அவர்களுடன் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். (416-266-5161)

மாநாட்டின் பின் ரிஷிகேஷ், ஹரித்வா போன்ற இடங்களுக்கும் பேராளர்கள் அழைத்துச் செல்வதற்கு ஒழுங்குகள் செய்யப்படும்.

மாநாடு மற்றும் யாத்திரைகள் பற்றிய மேலும் விபரங்கள் அதில் பங்குபெற தம்மைப் பதிவு செய்பவர்களுக்கு அறிவிக்கப்படும்.

இம்மாநாட்டிற்கான சிறந்த ஆய்வுக் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் சைவப் பெருமக்களிடமும் இருந்து எதிர்பார்க்கப்படுகிறது.

ஆய்வுக்கட்டுரைகளுக்கான சில விதிமுறைகள்

ஆய்வுக் கட்டுரைகள் கீழ்வரும் தலையங்கங்களில் ஏதேனும் ஒரு தலைப்பில் அமைதல் வேண்டும். தெரிவு செய்யப்படும் கட்டுரைகளே மாநாட்டு கருத்தரங்கில் வாசிக்க வேண்டும். (கட்டுரைகள் அப்படியே படித்தல் தவிர்க்கப்படும். கட்டுரையின் முக்கிய விடயங்களை கொடுக்கப்படும் நேரத்திற்கு அமைய விளக்கிப் பேசுதல் வேண்டும்) மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை வாசிக்க முடியாத இடத்து, அதற்கு ஒருவர் தேர்ந்து எடுக்கப்படுவார். கட்டுரைகள் A4 அளவுத்தாளில் 7 பக்கத்திற்கு அதிகப்படாமல் அமைந்திருக்க வேண்டும். கட்டுரைகள் தமிழில் பாமினி வடிவத்தில் தட்டச்சு செய்து

கட்டுரைகள் அனுப்ப வேண்டிய கடைசித் தேதி 10.4.2012 ஆகும்.

தெரிவு செய்யப்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் நூல் வடிவில் தயாரித்து மாநாட்டில் கலந்து கொள்ளும் பேராளர்களுக்கு வழங்கப்படும்.

கட்டுரைத் தலைப்புகள்:

1. சைவசமயம் எதிநோக்கும் அறைகூவல்களும், தீர்வுகளும்.
2. இளம் தலைமுறையினர் சமயத்தில் ஆர்வம் இன்றி விலகிச் செல்வதற்கான காரணங்களும் தீர்வுகளும்.
3. இன்றைய சிறுவர்களுக்கு சைவ அறிவை ஊட்டும் வழிமுறைகள்.
4. கோவிலுக்குச் செல்வதில் சைவர்கள் காட்டும் ஆர்வத்தை சமய தத்துவங்களைக் கற்று விளங்குவதில் கவனம் செலுத்தாமலான காரணங்கள்.
5. வேதாந்தம் மேலைநாட்டவரை கவர்ந்த அளவிற்கு சைவ சித்தாந்தம் கவர்ந்து கொள்ள முடியாமலான காரணங்கள்.
6. சைவசித்தாந்தம் ஓர் அறிவியல் தத்துவம்.
7. சைவ சமய வளர்ச்சியில் மகளிர் ஆற்றிய பணிகள்.
8. சைவசமய வளர்ச்சியில் வெளிநாட்டவர் பங்களிப்பு.
9. உலகளாவிய நிலையில் சைவத்தின் இன்றைய நிலை.
10. சைவத்திருமுறைகளின் சிறப்பு.
11. தமிழகத்தில் திருக்கோவில்களின் தோற்றமும் வளர்ச்சியும்.
12. திருமுறைகளில் பண்களும் இசை வளர்ச்சியும்.
13. சைவ சித்தாந்த வளர்ச்சியில் ஈழத்து அறிஞர்களின் பணிகள்.
14. சைவத்தில் முக்கிய இடம்பெறும் பக்தியும் தொண்டும் இன்று நடைமுறையில் காணப்படாதது ஏன்?
15. வேதாந்த தெளிவாம் சைவ சித்தாந்தம் ஓர் ஆய்வு.

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons), M.B.A.

Scholarship Plan [RESP]

Any Referral Service

• Credit Counseling • Accounting & Tax Services •




THE NAME YOU NEED FOR YOUR BUSINESS

Phone: 416-494-4777
Cell: 416-888-1128
Fax: 416-494-4050
E-mail: nimal@nlraccounting.com

NIMAL VINAYAGAMOORTHY

Certified General Accountant



2525 Pharmacy Ave. (Pharmacy & Finch), Toronto, Ontario M1W 2K2

நான் ஒரு
வழக்கறிஞர்
இல்லை

Motor Vehicle Accident

Criminal

வாகன விபத்து!

கிறிமினல்!

உங்கள் கணிப்பு தவறாகலாம்...
உரிய



சட்ட

ஆலோசனைகளுக்கு

சுலசுலப்பு தீசன்

416-803-5296

WWW.KALAKALAPPU.NET

SABESAN'S
Choice




தனி மரத்தினாலான நிலம், நிலவிரிப்பு
சுவருடன் இணைந்த அலுமாரிக் கதவுகள்
யன்னல், கதவு புதுப்பித்தல்
ஆகிய வேலைகளில் தன்னிகரற்றவர்
“விருதுபெற்ற தொழிற்றுறை நிபுணர்”

Laminate, Mirror, Panel, Closet Droos
Carpet, Hardwood, Tiles, Granite Flooring
Windows + Doors, Kitchen + Bath
Renovation or New!

Sabesan's Choice

416 605 1990



3/4 INCH
HARDWOOD
SUPPLIED AND
INSTALLED
\$4.99

‘பொறுக்கி’யின் தொகுப்பில் குறுந் தகவல்கள்

24 மணித்தியாலத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கியிருந்தால் 200 டாலர் பெறுமதியானதும், 48 மணித்தியாலத்துக்கு மேலாயின் 800 டாலர் பெறுமதியான பொருட்களையும் வரி செலுத்தாது கொண்டு வரும் முறை ஜூன் முதலாம் திகதி அமுலுக்கு வருகின்றது.

ஒன்றாறியோ மாகாணத்தின் மக்கள் தொகை 12.9 மில்லியன். இது, கனடாவின் மொத்தச் சனத்தொகையில் 38.4 சதவீதமாகும். மாகாணங்களுக்குள் மக்கள் இடம்மாறிக் குடியேறுவதும் அதிகரிப்புக்கு ஒரு காரணம்.

குற்றம் புரிபவர்களுக்கு அதிக தண்டனையை வழங்கும் புதிய சட்டமொன்றைக் கனடிய நாடாளுமன்றம் கடந்த மாதம் நிறைவேற்றியது. என் டி. பி இதனை நிறைவேற்றுவதைத் தாமதப்படுத்த முயற்சித்தும் முடியவில்லை.

ரொறன்ரோ நகர முதல்வர் ரொப் போர்ட் நகர உறுப்பினராக இருந்தபோது ‘விருப்பம் கலந்த முரண்பாடு’டன் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டி அவரைப் பதவி நீக்க வரியிறுப்பாளர் ஒருவர் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ஸ்காபரோ றுஜ்ஜிவர் தொகுதியில் மோசடி இடம்பெற்றதாக அந்தத் தேர்தலில் இங்கு போட்டியிட்டுத் தோல்விடைந்த மார்லின் கலியொற் தேர்தல் திணைக்களத்தில் முறையிட்டுள்ளார்.

கனடிய அரசின் நிதியுதவியில் இயங்கும் கனடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் (CBC) அதற்கான அரசாங்க கொடுப்பனவில் பத்து வீதத்தை இழக்கின்றது. புதிய வரவு செலவுத் திட்டத்தின் வெட்டினால் இக்குறைப்பு ஏற்பட்டுள்ளது.

கடனட்டை வைத்திருப்பவர்கள் வேண்டுகோள் விடுக்காதவிடத்து அவர்கள் பாவனைக்குக் காசோலைகளை

அனுப்பி வைப்பதைத் தடுப்பதற்கான சட்டத் திருத்தத்தை கனடிய அரசு மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றாறியோவிலுள்ள முழுநேர பாலர் வகுப்புகளின் மாணவர்கள், இங்குள்ள அரைநாள் வகுப்பு மாணவர்களைவிட கணிதம், வாசிப்பு ஆகியவைகளில் சிறந்து விளங்குவதாக ஏழு பாடசாலைகளில் நடத்தப்பட்ட ஆய்வு தெரிவிக்கின்றது.

கனடிய மத்திய அரசாங்கத்தின் புதிய முடிவொன்றுக்கிணங்க, அடுத்த ஒரு வருடத்துள் இருபதாயிரம் அரசாங்க ஊழியர்கள் வேலையை இழக்கவுள்ளனர். அரசின் சிக்கன நடவடிக்கைகளில் இதுவுமொன்று.

2008ஆம் ஆண்டுக்கு முன்னர் விண்ணப்பித்து தேக்க நிலையிலுள்ள சுமார் மூன்று லட்சம் குடிவரவாளர் விண்ணப்பங்களை திருப்பியனுப்ப அரசு ஆலோசிக்கின்றது. இதனால், விண்ணப்பக் கட்டணங்களை மீளளிக்க 130 மில்லியன் டாலர் தேவைப்படும்.

கடந்த வருடம் மே மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலின்போது 450 தானியங்கத் தொலைபேசிகள் ஊடாக வாக்காளரைக் குழப்பும் செய்திகள் அனுப்பப்பட்டதை தேர்தல் ஆணையாளர் கண்டறிந்து கண்டித்துள்ளார்.

ஒன்றாறியோ மாகாண வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் லிபரல் அரசாங்கம் தோற்கடிக்கப்படுமானால், இவ்வருட மே மாத இறுதியில் குட்டித் தேர்தலொன்று நடைபெறலாமென்று கனடிய மைய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

எலிசபெத் மகாராணியின் பதவியேற்பு அறுபதாவது ஆண்டினைக் குறிக்கும் வைர விழாவையொட்டிய பல நிகழ்ச்சிகளைக் கனடாவில் நாடளாவிய ரீதியில் நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்கான தம்பதியர் விசா முறை கடுமையாகிறது!


பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் தம்பதிகளின் விசாக்களில் புதிய பல கட்டுப்பாடுகளை விதிக்கப்போவதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயுள்ள நாடொன்றிலிருந்து தமது கணவரை/மனைவியை அழைக்க விரும்பும் ஒருவர் குறைந்தபட்ச வருமானமாக 25,7000 பவுண்டுகளைப் பெறுபவராக இருக்க வேண்டும். அத்துடன், அவர் பிரித்தானியாவில் வசித்த

காலம் ஆகக் குறைந்தது ஐந்து ஆண்டுகளாக இருக்க வேண்டும் (தற்போது இக்காலம் இரண்டு ஆண்டுகளாகவுள்ளது).

இந்தப் புதிய நடைமுறை இவ்வருடம் ஜூன் மாதத்தில் அமுலுக்கு வருகின்றது. இதனால், வருடமொன்றுக்கு பிரித்தானியாவுக்குள் நுழையும் கணவர்/மனைவியின் தொகை சுமார் 15,000 வரையாகக் குறையலாம்.

Get more from your home by paying less each month



You're richer than you think.®


Ragavan (Raga) Ramanathan AMP
Mortgage Development Manager
Platinum Performer

Tel: 416.579.7533

Fax: 416.352.1464

Email: ragavan.ramanathan@scotiabank.com





DR. ILLANGO & ASSOCIATES

Dental Office

பல் சிகிச்சை நிலையம்

பல் சிகிச்சையில் சகல துறைகளிலும் எமது சேவை

Dr. M. ILLANGO

B.D.S Dip.Orth. (Oslo), General Practitioner Mainly Orthodontics
பற்களை ஒழுங்குபடுத்தும் பல் வைத்தியர்

Dr. ALI ADIBFAR

D.D.S, M.D, F.R.C.D (C) , Oral Surgeon

Dr. MEHRAN MOJGANI


D.D.S. Dip. Perio, Gum Specialist
பல் முரசு வைத்திய நிபுணர்

Dr. JANAKI ILLANGO

B.D.S.
குடும்ப பல் வைத்தியர்

Dr. TEHCHIN HSIEH

D.D.S
குடும்ப பல் வைத்தியர்




Scarborough Office

3852 Finch Ave. E, Units 204, 303
Scarborough ON
416 • 292 • 7004

Moved to new location

Brampton/Mississauga



7920 Hurontario Street, Unit 37
(Hurontario & Steels Ave.)
Brampton ON L6Y 0P7
905 • 457 • 1700

ஓம் ஸ்ரீகௌரி மங்கள சேவை



அனைத்து இந்து மத கிரியைகளுக்கும்
கனடிய திருமண பதிவு அதிகாரி, இந்து மதகுரு

சிவஸ்ரீ பஞ்சாட்சர விஜயகுமார குருக்கள்

(ஐயாமணி) புய்குடுதல்-10
ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய பிரதம குரு

திருமணம், திருமணப் பதிவு
புதுமனை புகுதல்
கடை திறப்பு வைபவம்
புண்யாக வாசனம்
பூப்புனித நீராட்டு விழா
பூமாலை, ஆண்டாள் மாலை
சடை நாகம்
தலை நகை முழுவதும்
முத்து மணவறை

தலைப்பாகை
புந்தல் அலங்காரம்
கல்யாண பூசைப் பொருட்கள்
முத்துச் சப்பரம்
ஆலயத் திருவிழா
ஆலய வைபவங்கள்
ஆகிய அனைத்துக்கும்
எப்போதும் எம்முடன்
தொடர்பு கொள்ளுங்கள்

416-266-3333

628 E Birchmount Road
Scarborough, Ontario. M1K 1P9

ஸ்காபரோ ஸ்ரீவரசித்தி விநாயகர் ஆலய தொலைபேசி இலக்கம் 416-291-8500



AB LEGAL SERVICES
Professional Corporation

Kauvsegan.E
Accident Benefit Specialist

204-80 Corporate Drive, Toronto, ON. M1H 3G5

Tel: 416 290 6200 Fax: 416 290 6201

email: info@ablegalspc.com

www.ablegalspc.com